



ලංකානු ඉඩම් ගැසට් පත්‍රය

අංක 10,995—1956 නොවැම්බර් 9 වැනි, සිකුරාදා—9 11 1956

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳී නම් ගත හැකි විට පිණිස පිටු අංක සොදා ඇතත් වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දත්විම්	රු	ඉඩම් නිරවුල් කිරීමේ නිරවුරුණ විස්තර ඉඩම් විකිණීම	රු
ප්‍රාථමික දත්විම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන කියවීම	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම	—	දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දත්විම්	1477
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දත්විම්	1485
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දත්විම්	1485
		ඉඩම් පිළිබඳ විවිධ දත්විම්	1486
		ඉඩම් ගිණුම් ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දත්විම්

අංකය ඇම්/ඒසී/3286/55

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජූනි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජූනි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ ගැවලොක් ටවුම කොමසාරිස් පිහිටි බම්බලපිටිය පාරේ තාක්සේරු අංක 76, 78 සහ 80 දරණ ඉඩම් සහ හේන් පාරේ අංක 2, 4, 8, 10, 12 සහ 14 දරණ ඉඩම්වල ප්‍රමාණයෙන් අ 0 රු 0 ප 182 පමණ වූ කොටසක් ඊට මායිම්

උතුරට අංක 72 බම්බලපිටිය පාර සහ අංක 26 හේන් පාර, නැගෙනහිරට බම්බලපිටිය පාර දකුණට හේන් පාර, බටහිරට හේන් පාර සහ අංක 26 හේන් පාර

සී පී ජ සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය 356 ඇම් 344
1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ

අංකය 356 ඊ 125, ඇම්/කීම් 125

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජූනි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජූනි අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ මරදනේ පිහිටි මිහිඳු මාවතේ වරපිණම අංක 12, 16, 22, 24, 30 සහ 34 දරණ පරච්ඡ 33ක් පමණ විශාල ඉඩම, ඊට මායිම්

උතුරට සහ බස්නාහිරට ලංකා කාර්මික විද්‍යාලයේ ගොඩනැගිලි, නැගෙනහිරට මිහිඳු මාවත, දකුණට යාන්ත මාලුරිස් නමින් ගැඹුරේවෙන්නා වූ දුම්රිය දෙපාර්තමේන්තුවේ (රජයේ) ගොඩනැගිලි

සී පී ජ සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 ජූනි 22 වැනි දින
කොළඹ

අංකය ජේ 56 ඊ 189, ආර්/කීව් 136

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පලක නිලධාරීන්ගෙන් කොසාලයේ මාදිවල පිහිටි මාදිවලවත්ත නම් ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ විශාල කැබැලි, ඊට මායිම් —

උතුරට ඇත්මන් සිගේරා සහ එච් ඩී එම්.කීස් යන අය අයිතිකම් කියන අභිගහවත්ත නම් ඉඩම, නැගෙනහිරට මාදිවල-උඩහ මුල්ල පාර දකුණට එම ඉඩමේම ඉතිරි කැබැලි (පාරට ඉතිරි කළ හරිය) බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/ඒ 165

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ ගොරොක්කොඩ ගම් මූලාදනි කොටසට අයත් දඹර ගමේ අ 0, රූ 3, ප 25 ක පමණ ප්‍රමාණය ඇති ගල්පොත්තුවත්ත, ඊට මායිම් —

උතුරට ආර් ඩී ඇලෝ සිංඤ්ඤා ආර් ඩී සංවෘතෝත්තා මහත්මිය අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට බිබිලිව නැගේ සිංඤ්ඤා අයිතිකම් කියන ඉඩම, දකුණට කහවල-මල්ලා ගම්සහා පාර හා එම ඉඩමේ ඉතිරි කොටස, බස්නාහිරට කරන්න පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 155
1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ දික්ඔය ගමෙහි පිහිටි දකුණු වතරුස් වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 4½ ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට, දකුණට සහ බටහිරට මූලික ප්ලාන් නො ඒ 2015 ලොට්, නො 28 නැගෙනහිරට දකුණු වතරුස් වත්ත (ටී පී 48658) සහ තෝටන් ක්‍රීස්-දික්ඔය ප්‍රසිද ඇමති

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඇල් ඩී 4924 ජේ 55 ඩී 506
1956 ඔක්තෝබර් 8 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඩී 4906

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ් පහතෝවාසට කොසාලයේ දොඩන්වෙල පිටකන ද ගමෙහි පිහිටි කටුකැලේවත්ත (පීචාඞි ගාර්ඩන්ස්) වත්තෙන් අක්කර 1½ ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට ඩී ජේ ජයසේකර මහත්මයාට අයිති ඉඩම, නැගෙනහිරට ජී සී මැන්දිස් සහ ඇස් ඒ වින්නයිසා යන මහත්වරුන්ට අයිති ඉඩම, දකුණට කුඩා බස්වා නුගවෙල දිසාවට අයිති ඉඩම බස්නාහිරට අනිවත්තට යන ප්‍රසිද්ධ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඊ 504/ඇල් ඩී 4906
1956 ඔක්තෝබර් 22 වැනි දින
කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාළු දිස්ත්‍රික්කයේ බෝත්තර වලල්ලාපිටි කෝරළේ ඇල්පිටිය නමැති ගමේ පිහිටි අංක ඒ 1,244 දරණ මූලික සැලැස්මේ කැබැලි අංක 1 න් විසතර කරන ලද ප්‍රමාණයෙන් අ 0, රූ 0, ප 309ක බිම් ප්‍රමාණයක ඇති ඉහලතෙදරවත නමැති ඉඩම් කැබැල්ල

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 54 ඊ 484 ඇල් ඒ එ 35
1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

හමබන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර හිරුවා පත්තුවේ නැගෙනහිර කඩාවැල්ල නමැති ගමේ පිහිටි අංක 303 දරණ අවසාන ගම් සිතියමේ ලොට් (කැබැලි 14 BI 14 BJ, 14 BK 14 BL 14 BM 14 BN 14 BO 14 BT, 14 BW 14 BU 14 BV, 14 BX සහ 14 BY) යනුවෙන් දක්වෙන නුගඟවත්ත සහ නිකකාරිය යන ඉඩම්වලින් අඩි 1,759 ක් දිග සහ අඩි 12 ක් පළල ඇති බිම් තීරුවේ ඇමි හින්ති අප්පු අයිතිවාසිකම් කියන ඉඩමෙන් අඩි 4 ක තීරුවක් ද, ඇස් දුවී දඩින් සිංඤ්ඤා අයිතිකම් කියන ඉඩමෙන් අඩි 40 ක් දිග හා අඩි 12 ක් පළල ඇති බිම් කැබැලික් හැර ඉතිරි බිම් තීරුව ඊට මායිම් —

උතුරට නුගඟවත්ත නමැති ඉඩම, නැගෙනහිරට මුහුදු වැල්ල, දකුණට නිකකාරිය සහ කොලොන්නාව නමැති ඉඩම්, බස්නාහිරට නිකකාරිය සහ නුගඟවත්ත නමැති ඉඩම්

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 55/සී 382/ඇල්ඩී 7340

1956 ඔක්තෝබර් 10 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) පහත සඳහන් මායිම්වලින් වටවූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ උතුරු මාන්මුති පත්තුවේ මඩකලපු පළාත් ආණ්ඩු සහා මායිම් තුළ, වැල්ල පාරේ පිහිටි මව්විකලි නම් වූ වර්පණම් අංක 195 දරණ ඉඩමෙන් අයම් විහරින් අඩි 150 ක හා අඩි 10 කින් පමණ ගැවසී ගත් බිම් කොටස —

උතුරට කද්දරාමර් තම්බි විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම, නැගෙනහිරට වැල්ල පාර, දකුණට යථෝක්ත නම් සඳහන් වූ ඉඩමේ ඉතිරි කොටස බස්නාහිරට මව්විකලි කලපුව

(2) පහත සඳහන් මායිම්වලින් වට වූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ උතුරු මාන්මුති පත්තුවේ මඩකලපු පළාත් ආණ්ඩු සහා මායිම් තුළ, කද්දරාමර් පාරේ පිහිටි මව්විකලි නම් වූ වර්පණම් අංක 94 දරණ ඉඩමෙන් අයම් විහරින් අඩි 250 ක් හා අඩි 10 කින් පමණ ගැවසී ගත් බිම් කොටස —

උතුරට සහ දකුණට යථෝක්ත නම් සඳහන් වූ ඉඩමේ ඉතිරි කොටස්, නැගෙනහිරට මව්විකලි කලපුව බස්නාහිරට කද්දරාමර් පාර

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ඡේ 56 එල් ජී 342

මඩකලපු දිසාපති කාර්යාලයේ අංකය එල් ඩී 3652

1956 ඔක්තෝබර් 23 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට වුවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගත හැකි බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාතේ ගල්කඩවල තුලානේ ගම්බිරිගස් වැව යන ගමේ පිහිටා තිබෙන ඇෆ් ඩී පී 477 හේ අංක 1 ඒ වයි දරණ ගම්බිරිගස් වැව කැලේ නමැති බිම් කැබැල්ලෙන් කොටසක් පහත සඳහන් මායිම් තුළ තිබෙන, ප්‍රමාණයෙන් අ 0 රූ 3, ප 36 ක් වූ ඉඩම —

උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස, නැගෙනහිරට ඇෆ් ඩී පී 447 හේ අංක 1 ඒ ඩී කැබෙල්ලෙන් කොටසක්, දකුණට ඇෆ් ඩී පී 477 හේ අංක 1 ඒ බබ්ලිවි කැබැල්ලෙන් කොටසක් සහ රාජසන්නක ඉඩම, බස්නාහිරට ඇල

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ බටහිර නුවරගම පළාතේ ගල්කඩවල තුලානේ ගම්බිරිගස් වැව යන ගමේ පිහිටා තිබෙන ඇෆ් ඩී පී 477 හේ අංක 1 ඒ බබ්ලිවි දරණ ගම්බිරිගස් වැව කැලේ නමැති බිම් කැබැල්ලෙන් කොටසක්, පහත සඳහන් මායිම් තුළ තිබෙන, ප්‍රමාණයෙන් අ 1, රූ 0, ප 32 ක් වූ ඉඩම —

උතුරට ඇෆ් ඩී පී 477 හේ අංක 1 ඒ වයි කැබැල්ලෙන් කොටසක්, නැගෙනහිරට ඇෆ් ඩී පී 477 හේ අංක 1 ඒ ඇක්ස් කැබැල්ල සහ ඇල, දකුණට ඇල, බස්නාහිරට රාජසන්නක ඉඩම

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ/56 ඇල්/51

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ මැදලස්ස තුලානේ ගම්මුලාදැනි නැතහොත් කොඩාගයේ කුරවියාව යන ගමේ පිහිටා තිබෙන ඇෆ් ඩී පී 967 හේ දෙවෙනි අතීරේකයේ අංක 28, 29, 30 31 32, 33, 34, 35, 36, 37 38, 39 40, 41, 42, 43, 44, 45, 46, 47, සහ 48 බිම් කැබෙල් 21 ක් මැන විස්තර කර තිබෙන අ 10, රූ 0 ප 19 ප්‍රමාණ ඇති ගෙලබ්ගහ කොටුව සහ කුරවියාවවෙල යන ඉඩම

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ/55 ඇල් 549

1956 ඔක්තෝබර් 8 වැනි දින
කොළඹ

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1954 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පළාතේ ගෙලමුගස්වැව යන ගමේ පිහිටා තිබෙන 1 423 හේ ගම් සිතියමින් උපුටාගත් පළමුවෙනි කොටසේ අංක 48 දරණ බිම් කැබලි උපුටාගත් මාන විස්තර කර තිබෙන අ 3, රු 3, ප 2 ප්‍රමාණය ඇති පුරාණවෙල පුරාණඉඩම යන ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35/54 ඇල් 79

1956 ඔක්තෝබර් 3 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පළාතේ කරුවලගස්වැව, පහළ නින්තාව, ගලෙන් බිඳුනුවාව යන ගම්වල පිහිටි පිහිටා තිබෙන 1,417 හේ ගම් සිතියමින් උපුටාගත් පළමුවෙනි කොටසේ අංක 12, 38, 39, 40, 41 42, 43 44 45, 46 48 49, 50, 47, 51, 53 54 55 56 , 1,418 ගම් සිතියමින් උපුටාගත් පළමුවෙනි කොටසේ අංක 21, 48 සහ 1,420 හේ ගම් සිතියමින් උපුටාගත් පළමුවෙනි කොටසේ අංක 205 සහ 207 යන බිම් කැබලි 0 ක් පමණ මාන විස්තර කර තිබෙන අ 21 රු 3 ප 6 ප්‍රමාණ ඇති බිම් කැබලි 24

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35/ඇල්ඇල්/ඩී/583/53—වීර

1956 ඔක්තෝබර් 3 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ රජකොටු කෝරළේ හත්තන වසමේ හත්තන-උඩගම ගමේ පිහිටා තිබෙන අක්කර 1 1/2 පමණ ප්‍රමාණය ඇති ලීතියමන කියෝවත්ත නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට පිල්ලුව ඇල, නැගෙනහිරට දම්පිල්ලොඩුගලටත්ත නමැති ඉඩම, දකුණට අම්බලකන ද-උදුගොඩ ගම්කායකි සහ පාර, බස්නාහිරට ලීතියමන් කියෝ වත්ත සහ

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ පරණකුරු කෝරළේ හත්තන වසමේ හත්තන-උඩගම ගමේ පිහිටා තිබෙන දම්පිල්ලොඩුගලටත්ත නමැති ඉඩමක අක්කර 1/4 පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස ඊට මායිම් —

උතුරට පිල්ලුව ඇල, නැගෙනහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ අම්බලකන ද-උදුගොඩ ගම්කායකි සහ පාර, බස්නාහිරට ලීතියමන් කියෝ වත්ත සහ අම්බලකන ද-උදුගොඩ ගම්කායකි සහ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35 55 ඊ 201/ඇල් ඇම් 5588

1956 ඔක්තෝබර් 16 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිහම්පල කෝරළේ සහ පහත බුලත්ගම දෙහිපොල වසමේ මලුල්පොල ගමේ පිහිටා තිබෙන හල්පොල්ල වතුයාය (මලුල්පොල කොටස) නමැති ඉඩමෙන් අක්කර 2 ක් පමණ ප්‍රමාණය ඇති බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට කෝවිලමුලවත්ත නමැති ඉඩම සහ ඇල දකුණට යටිපත්තොට-අමනාවල ප්‍රසිද්ධ මහ පාර

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ දෙහිහම්පල කෝරළේ සහ පහත බුලත්ගම දෙහිපොල වසමේ මලුල්පොල ගමේ පිහිටා තිබෙන කෝවිලමුලවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 100 X අක්කර 10 (වර්ග අක්කර 1,000 ක්) පමණ ප්‍රමාණය ඇති බිම් තීරය, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට පාදොලාචන න, බස්නාහිරට හලුගොලාචන නමැති ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35 55 ඊ 321/ඇල් ඇම් 5579

1956 ඔක්තෝබර් 26 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ හත්දෙහ පත්තුවේ පානකාව ගමේ පිහිටා තිබෙන මාරුවේදේ න නමැති ඉඩමෙන් අ 0 රු 1, ප 30 පමණ ප්‍රමාණය වූ බිම් කොටස, ඊට මායිම් —

උතුරට බත්තරහේ න නමැති ඉඩම, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කවුකම්බි වැටකින් වෙන්කර තිබෙන ඉතිරි කොටස, බස්නාහිරට පොල ගහවෙල-කැගල්ල මහ පාර ඇල සහ සී පී කන්නාන්තර මැතිකේය අයිතිකම් කියන ඉඩම.

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35 55 එච් එ 439/ඇල් ඇම් 5592

1956 ඔක්තෝබර් 15 වැනි දින
කොළඹ

සංශෝධනයකි

10,942 අංකය හා 1956 ජූනි 15 වැනි දින දරණ රජයේ ගැසට් පනතින් දළ වි ඇති 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ ඇල් එ 3596 අංකය හා 1956 ජූනි 7 වැනි දින දරණ දන්වීමේ 7 වැනි පෙළියේ ඇති 'මූලික සිතියම නො ඒ 2339' වෙනුවට 'මූලික සිතියම නො ඒ 2334' කියා යොදා තිබෙන්න

අංකය අර්/කිව් 4175/73

නො ඒ 2,333 දරණ මූලික සිතියම ගම්—ඇල්කඩුව සහ වැහිගල

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සැලැස්ම ඒ 3,992 ගම—ගල්කිස්ස

කැබැල්ල 1

ඉඩමේ නම හෝටල් පාරේ වර්පනම් අංක 104 කොටස දරණ මහවත්ත, විස්තරය පොල්වත්ත (හිස් බිම), අයිතිකම් කියත්තා සීමාසහිත ලංකා හෝටල් සමාගමේ මහතුන්, කළමනාකාර අධ්‍යක්ෂාපී ඒ එදිරිවර් තැපැල් පෙට්ටිය 34, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 050

කැබැල්ල 2

ඉඩමේ නම හෝටල් පාරේ වර්පනම් අංක 104 කොටස දරණ මහවත්ත, විස්තරය ඇස්බැස්ටෝ වහලයකින් යුත් කපරුරු කළ ගොඩනැගිල්ලක් සහිත පොල්වත්ත (හිස් බිම), අයිතිකම් කියත්තෝ, සීමාසහිත ලංකා හෝටල් සමාගමේ මහතුන්, කළමනාකාර අධ්‍යක්ෂාපී ඒ එදිරිවර් තැපැල් පෙට්ටිය 34, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 424

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 22 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද, 1956 දෙසැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන්, ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සු. ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1956 ඔක්තෝබර් 29 වැනි දින
කවිචේරිය, කොළඹ

මගේ අංකය ඇල් ඒ 3360/ඇල් ඒ 3360/ඒ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ මු දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො ඒ 2,277 දරණ මූලික සිතියම ගම්—ඇල්කඩුව සහ වැහිගල

කැබැල්ල 1

ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය පහත, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 10, රු 1, ප 28

කැබැල්ල 2

ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අභිපාරක් සහිත පහත සහ පර්වත, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 8, රු 2, ප 14 එකතුව අ 19, රු 0, ප 2

කැබැල්ල 1
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 2, රු 2, ප 4

කැබැල්ල 2
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර් සහ ලීදක්ද කපරුරු බිත්ති සහ ටකරන් වහල සහිත ස්ටීර ගොඩනැගිලි 4 ක් ද එකක් වර්පිවී බිත්ති සහ පිදුරු වහලද අනික වර්පිවී බිත්ති සහ ටකරන් වහලද ඇති තාවකාලික වැසිකිලි 2 ක් ද පරණ පර්කන්ද ඇත, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 31, රු 0, ප 37

කැබැල්ල 3
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබැල්ල 4
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල 5
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 4, රු 0, ප 1

කැබැල්ල 6
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 5, රු 3, ප 16

කැබැල්ල 7
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර් සහ ලීදක්ද කපරුරු බිත්ති සහ උළු වහලින් යුතු අම්බලමක්ද ඇත, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 3, රු 2, ප 6

කැබැල්ල 8
ඉඩමේ නම තුලිංගමඩවත්ත, විස්තරය අවුරුදු 30 ට වැඩි රබර්, අයිතිකම් කියත්තා ඇන් පොරොල්ලිස් ප්‍රනාන්දු, 104, ස්ටැන්ෆර්ඩ් ප්ලේස්, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 5, රු 2, ප 18

එකතුව අ 53, රු 0, ප 8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 21 වැනි දින පෙරවරු 10 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇ ලෝ පෙරේරා,
ආණ්ඩුවේ ඒජන්තයා

1956 ඔක්තෝබර් 19 වැනි දින
කවිචේරිය, මාතලේ

අංකය ඇල් ඒ/ඒ 40

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්, ඇතුළුලේ නොවූපලට අළුත් පාලමක් සඳහා, මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ පස් වන කාණ්ඩයේ කර තිබෙන සංශෝධනවල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිපාකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම් —

අංක 526 අවසාන ගම් සිතියමේ අනිදේක අංක 1 ගම—මාපලගම

කැබැල්ල 1134
ඉඩමේ නම ඇතුළුලේවත්ත, විස්තර වැවිල්ලක් කොමෑනි පරණ ගෙයක අන්තිවාරමක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා පනාන්ගල උඩුගම පදිංචි කරුණාසේන රනතුංග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 33

කැබැල්ල 1160

ඉඩමේ නම රැක් අත් තනායවන න, විස්තරය රබර් ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියාත්තා නාගොඩ සූදිංචි පි එ ජයසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0 ප 19

එබැවින් ඉඩම්, අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනතාවට දැනගැනීම සඳහා හයවැනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය, 1956 දෙසැම්බර් 26 වැනි දින පෙරවරු 9ට, කාගොඩ රජයේ කතිකා පාසලේ දී මා ඉදිරිපිට පැමිණ එ කොඩි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑ මා සමඟ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණකන් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිවාසිකම් ගැන තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි

ඇස් ඇස් එව් සිල්වා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 ඔක්තෝබර් 30 වැනි දින කව්වේරිය, ගාල්ල

අංකය ඇල් ඒ/සි 66

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 කී දරණ වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ගාළු දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන්පත් සම්පත් වඩුගේ සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මා විසින්, 1954 අංක 39 දරණ සංශෝධන ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් උපලෙඛනය විස්තර කර ඇති ඉඩම රජයට ලබාගැනීම සඳහා ගෙවිය යුතු වන්දි මුදල වූ රුපියල් 27 86 බලපිරියේ පිකුවෙස්ට් උසාවියේ අංක 25,927 දරණ නඩුව අනුව එම උසාවියේ තැන්පත් කර ඇති බවත් එකී ඉඩමට හිමිකම් කියන අයවලුන්ට එම මුදල ලබාගැනීමට ගැනී බවත් මෙයින් දැනුම් දෙමි

ඇස් ඇස් එව් සිල්වා, ගාළු දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීතුන

1956 ඔක්තෝබර් 27 වැනි දින දිසාපති කායඹාලය, ගාල්ල

උපලෙඛනය

අවසාන ගම් සැලැස්මේ අංකය 580 පිහිටිම—දකුණු පළාතේ ගාළු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාච්චි කෝරළේ මත්තක නමැති ගම

කැබැලි 253, 254, 255, 256, 257, 258, 259
ඉඩමේ නම හානවිල, අයිතිකම් කියාත්තා බිබ්ලිම් ඒ දවින් සිංඤ්ඤා, මත්තක, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

මෙම අංකය සෑම ලියවිල්ලකම සඳහන් කළ යුතුයි
අංකය එල් ඩී 3515 ඡේ 55 ඒ 362

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම් ලංකාවේ පොල් පරික්ෂණගාර ආයතනයක් සඳහා—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (f) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පිඹුරුවේ නො පි පි ඒ 1,259 ගම—මයිලම්පාවේලි

කැබැල්ල 1

ඉඩමේ නම මයිලම්පාවේලි නොහොත් මරුක් කලාමිකාවුසුම්, විස්තරය දල කැලෑවූ ඉඩම, අතරින් පහර පිහිටි වයස අවුරුදු 40 සිට 45 දක්වා වයසැති පල නොදරන පොල් ගස් 66කින්ද, වයස අවුරුදු 20 සිට 25 දක්වා වයසැති පොල් ගස් 2කින්ද හුක්තය, අයිතිකම් කියාත්තා ආඩා බෝඩිනි මැතිණිය, මයිලම්පාවේලිවත්ත, වෝන්කලායි, ප්‍රමාණය අ 24, රු 3, ප 29

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජනවාරි 8 වැනි දින පෙරවරු 10ට මඛකලපු දිසාපති කායඹාලයේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 24 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීමට ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

මෙම ඉඩම සම්බන්ධයෙන් අයිතිවාසිකම් ඔප්පු කළහැකි සෑම ලියවිල්ලක්ම මෙම විභාගයේදී මා ඉදිරියේ පෙන්වා සිටිය යුතුයි

එල් සී අරුල්ප්‍රසාසම්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 නොවැම්බර් 2 වැනි දින කව්වේරිය, මඛකලපුව

අංකය එල් ඩී 3015

ඉඩම් ලබාගැනීමේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ප්‍රකාර කල්කුඩාවේ පේතලෙයිසි පදිංචිව සිට නැසිහිය පත්තන් වේලාන් මහතාට අයිති ඉඩම, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි උප වගන්තිය යටතේ ලබාගත් ඉඩමට ගෙවිය යුතු වන්දි මුදල වන රුපියල් 191, එම මුදල ලබාගැනීමට බලය තිබෙන තැනැත්තාට ගෙවීම වස්, මඛකලපුවේ පික්වෙස්ට් උසාවියේ තැන්පත් කරනු ලැබූ බැව් මඛකලපු දිස්ත්‍රික්කයේ උප දිසාපතිතුන වන ලුමියන් වන්දුරාජා අරුල්ප්‍රසාසම් වන මම මෙයින් ප්‍රකාශ කර සිටිමි

එල් සී අරුල්ප්‍රසාසම්, උප දිසාපතිතුන

1956 ඔක්තෝබර් 29 වැනි දින කව්වේරිය, මඛකලපුව

ඉඩමේ විස්තර

මෙහි පහත දක්වෙන මායිම්වලින් වටවූ මඛකලපු දිස්ත්‍රික්කයේ එරාඩුර් සහ කෝරලෙයි පත්තුවල කල්කුඩා නමින් යුත් ගම් වරයේ වපසරියෙන් අක්කර 13, රු.ඩි 3, පර්චස් 12කින් පමණ යුත් පරිට්සාබ්මෙනෙයි නම් වූ ඉඩම —

උතුරට ප්‍රසිද්ධ වැඩ දෙපාර්තමේන්තුවට අයිති පාර සහ පි පි ඒ 982 දරණ පිඹුරුවට අයිති අංක 2 දරණ ඉඩම් කැබැල්ල, නැගෙනහිරට පි පි 1,79,269 සහ පි පි 2,78,227 දරණ පිඹුරු, දකුණට කරත්ත පාර, බස්නාහිරට පි පි, 5,693 දරණ පිඹුරුවේ අංක 9, 10, 13, 14, 18, 19, 22, 23, 26, 27, 30 31, 34 සහ 35 දරණ ඉඩම් කැබලි

මෙම ඉඩම විමර්ශනය කොට පි පි ඒ 982 සහ 1951 සැල්තම්බර් 28 දරණ පිඹුරුවේ අංක 3 දරණ ඉඩම් කැබැල්ල වශයෙන් විශේෂයෙන් සඳහන් වෙයි

සෑම ලියවිල්ලකම මගේ අංකය සඳහන් කරන්න
අංකය ඇල් ඒ/7638/ඡේ/ඇල් ඡ/2462

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, මුද්‍රාතැන්ගේ ගම්සහ කොමිටියට කරත්ත පාරක් සෑදීම පිණිස අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1956 ඔක්තෝබර් 26 වැනි දින නො 10,984 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ සංශෝධනය කරන ලද 1953 මැයි 8 වැනි දින අංක 10,524 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1953 මාර්තු 31 වැනි දින නො ඡේ/ඇල් ඡ/2462 දරණ ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ මසුරාවතී කෝරළේ මුද්‍රාතැන්ගේ නමැති ගමෙහි පිහිටි නො 14 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ මුලික අතිරේකයේ ගැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබැල්ල

කැබලි 141

ඉඩමේ නම සුදුමල් පිරිසවත්ත, විස්තර අවුරුදු 50ක් වයසැති පොල් ගස් 13කින් යුත් පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ ඒ ඒ බිඳේන සොපායා රාජපක්ෂ සාමන්ත මැතිණිය, බැණ්ඩියමුල්ල, ගම්පහ සහ පී ඇම් පී රත්නායක පෙරකඳෝරු මහතා, කුරුණෑගල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 19 වැනි දින පස්වරු 3 45ට කුරුණෑගල කවේරියේදී මා සම්මුඛව සුතුයි

තවද 1956 දෙසැම්බර් 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගන්නන් බැඳුණු භාරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගතව දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 නොවැම්බර් 5 වැනි දින
කවේරිය කුරුණෑගල

සෑම ලියකියවිලිලකම මගේ අංකය සඳහන් කරන්න

අංකය ඇල් ඒ/පී/54/30/පේ 54 ඇල් 243 විඊ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

ගම් විශාල කිරීම සඳහා පහත සඳහන් ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1956 ඔක්තෝබර් 26 වැනි දින අංක 10,984 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1956 ඔක්තෝබර් 3 වැනි දින නො පේ 54 ඇල් 243 විඊ දරණ ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ භාවිතය කෙරෙහි කරදලොල්ල, දෙබ්ගොමුව, පිටපහමුන සහ බන්ඩිපොල යන ගම්හිද, එම දිස්ත්‍රික්කයේ එම හත්පත්තුවේ ඉහල ඔතොට කෝරළේ නිරමුල්ල නමැති ගමේදී පිහිටි නො 1,248 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ මුල් අතිරේකයේද, නො 1,251 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ මුල් අතිරේකයේද, නො 1,252 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ මුල් අතිරේකයේ සහ නො 2,461 දරණ මූලික සැලැස්මේ කොටසක්ද නො 2,823, 1,246 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මෙහි සහ නො 2,461 දරණ මූලික සැලැස්මේ කොටසකවූ ඒකාබද්ධ මුල් අතිරේකයේද මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබලි —

නො 1,248 දරණ අවසාන ගම් මැනීමේ මුල් සැලැස්ම

කැබලි 159

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට් දිවුල්ගහමුල්ලවත්ත, පතිකියාදලපොතහේන වැවේවානේහේන සහ අලුත්වැවේහේන්යය, විස්තර අවුරුදු 1-2ක දක්වා ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු සහ ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ; ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල, ප්‍රමාණය අ 6 රු 3, ප 5

කැබලි 160

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, තුඹපොකුනේහේන, පතිකියාදලපොතහේන, දිවුල්ගහමුල්ලවත්ත, වැවේවානේහේන සහ අලුත්වැවේහේන්යය, විස්තර අවුරුදු 1-2ක දක්වා ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු සහ ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල, ප්‍රමාණය අ 3, රු 3, ප 23

කැබලි 161

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, තුඹපොකුනේහේන, පතිකියාදලපොතහේන සහ දිවුල්ගහමුල්ලවත්ත, විස්තර අවුරුදු 1-2ක දක්වා ඇති පොල්, පොල් අතු සෙවිලි කරන ලද මඩ ගෙය, නොවැවුණු ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු සහ ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ "සීතා", ග්‍රැහරි පාර කොළඹ, ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල, ප්‍රමාණය අ 1, රු 3, ප 23

නො 1,251 දරණ අවසාන ගම් මැනීමේ මුල් සැලැස්ම

කැබලි 161

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, පතිකියාදලපොතහේන, බුලුගහමුල්ලහේන සහ කෝන්ගහමුල්ලහේන්යය, විස්තර අවුරුදු 1-2ක දක්වා ඇති පොල්, කුඹුරු, නිසරු ඉඩම, හේන, අවුරුදු 5හේ පුලුන්ගස් ඇති, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු සහ ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල, ප්‍රමාණය අ 51, රු 3, ප 35

කැබලි 162

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, කෝන්ගහමුල්ලහේන්යය, වට්ටොනේහේන, වට්ටොනේහේන්යය, බුලුගහමුල්ලහේන සහ කට්ටකඩුමුල්ලේ පිල්ලුව, විස්තර අවුරුදු 1-2ක දක්වා ඇති පොල් කුඹුරු, නිසරු බිම, පොල් අතු සෙවිලි කරන ලද ගෙවල් 2ක් ඇති හේන, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු සහ ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල, ප්‍රමාණය අ 27, රු 2, ප 30

නො 1,252 දරණ අවසාන ගම් මැනීමේ සහ නො 2,461 දරණ මූලික සැලැස්මේ කොටසක මුල් අතිරේකය

කැබලි 163

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, සියබ්ලාගහමුල්ලහේන්යය, විස්තර අවුරුදු 15-30 දක්වා වයසැති පොල්වත්ත, නිසරු බිම, හේන සහ තැනිතලා ගල් ඇති කැලි තුන, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු, ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 30, රු 3, ප 10

කැබලි 164

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට්, කනුකැට්ගේහේන, ගොඩවෙල, දිවුල්ගහමුල්ල හේන, දිවුරුන්ගලහේන, හේරන්හේන්යය, දියලුකොටුවේ හේන සහ අම්බලමේහේන, විස්තර නිසරු බිම ඇති අවුරුදු 1-2 දක්වා ඇති පොල්වත්ත, දුම්කොළ, නිසරු බිම, අවුරුදු 20හේ පොල් වත්ත වර්චිච් ගෙය, පොල් අතු වසනලද ගෙවල් 2ක, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු, ඒ එච් ටී ඩී සොයිසා මැනියන්, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ඒ වි රොමානිස්ගේ වැවිල්ල ප්‍රමාණය අ 32, රු 1, ප 16

නො 2,823, 1,246 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මෙහි සහ නො 2,461 දරණ මූලික සැලැස්මේ කොටසක ඒකාබද්ධ මුල් අතිරේකය

කැබලි 165

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) නොහොත් බන්ඩිපොල ඇස්වේට් සහ කොස්සින්නේහේන, විස්තර අවුරුදු 25-50 වයසැති පොල් ඉඩම සහ හේන, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 2 රු 0, ප 34

කැබලි 166

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන්ඩිපොල කොටස) සහ බන්ඩිපොල ඇස්වේට්, පලුගහයා, කැප්පෙරියේයය, කොලොන් ගස්යය සහ කැප්පෙරියාගේ නොහොත් පලුගහයා, විස්තර අවුරුදු 25-50හේ පොල්වත්ත, පොල් අතු වැසූ බංගලාව සිමෙන්ති දැමූ බැඳුණු ලීද, උරුකෙවෙලි ලීද, ඉවුරෙන් කොටසක්, වතුර පාරක් ගල් සහිත බිම් කැලේල, කනුව, හේන, දුම්කොළ, කුඹුරු, නිසරු බිම සහ පාර, අයිතිකම් කියන්නෝ ඊ ඒ කුරේ, බබ්ලිම් ඒ ප්‍රනාන්දු, ඒ එච් ටී ඩී සොයිසා මහතා බාදේ, "සීතා", ග්‍රැහරි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 91, රු 2, ප 0

කැබැල්ල 27

ඉඩමේ නම ලෙනව ඇස්වේට් (බන් කිපොල කොටස) නොහොත් ඔත්තියොල ඇස්වේට්, කොලොන්ගස්සාය, දඹරයාය පහ මොරොසොල්ලේ වෙලයෝන, විස්තර අවුරුදු 20-50 ඇති පොල් ඉඩම, පොල් අතු වැසූ වට්ටි වෙල 2ක, අයිතිකම් කියන්නෝ "ජී ඒ කුමාර, බිබ්ලි ඒ ප්‍රනාන්දු, ඒ එච් ටී ටී ද සොයිසා යන මානිසියන්, ඒ එච් ටී ටී ද සොයිසා මහතා බාදේ "සිතා", ග්‍රැහට්, පාර කොළඹ, ප්‍රමාණය අ 28, රු 1, ප 7

ඉහත සඳහන් ඉඩමටලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 19 වැනි දින පෙරවරු 9 30ට කුරුණෑගල කවිවෙරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 11 වැනි දිනට මන්නෙත් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයක් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 නොවැම්බර් 5 වැනි දින කවිවෙරිය, කුරුණෑගල

සෑම ලියවිලිලකම මගේ අංකය සඳහන් කරන්න අංකය ඇල් ඒ/ඇල් ටී/54/34/පේ 54 ඇල් ටී 414

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, වැරදි ගම්සහ කොමිටියේ ගෙවල් හැදීම හා මුහුක්කු සංහාරය සඳහා—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1955 මැයි 13 වැනි දින අංක 10,974 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1955 මාර්තු 23 වැනි දින නො පේ 54 ඇල් ටී 414 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැරදිවිලිගත් පත්තුවේ වැරදි කෝරළේ පහමුත්ත නමැති ගමෙහි පිහිටි නො 1,107 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ තුන් වෙනි අතිරේකයේ මාන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබැල්ල —

කැබැල්ල 24

ඉඩමේ නම බෙයිසිවැට් ඇස්වේට්, විස්තර අවුරුදු 40-50 වයසැති පොල්වත්ත, ගමොල්වලින් සෑදූ පොල් අතු වසන ලද ගෙය හා සිමෙන්තියෙන් බදින ලද වැසිකිළිය, අයිතිකම් කියන්නෝ පී ඇල් දවුදු මහතා පරගහදෙණිය, වැරදිව සහ යු සයිමන් මහතා, මල්දෙණිය, මාවතගම, ප්‍රමාණය අ 4, රු 3, ප 39 5

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 19 වැනි දින පස්වරු 9 කුරුණෑගල කවිවෙරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 11 වැනි දිනට මන්නෙත් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයක් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 නොවැම්බර් 5 වැනි දින කවිවෙරිය, කුරුණෑගල

අංකය ඇල් ඇම් 5594

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලැන් අංකය පී පී ඒ 847 ගම—තල්දූව

කැබැල්ල 1

ඉඩමේ නම හිලවත්ත, විස්තර මිශ්‍ර වගාව, තාවකාලික පාඨශාලා ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික වැසිකිළියක්ද තිබේ, අයිතිකම් කියන්නෝ, තලදුවේ ඇම් දසි ඒ සානිඩ්, අවිස්සාවේල්ලේ ඇම් ඇම් මුස්තාසා සහ තල්දුවේ ඒ ඇස් මොහොමඩ් ලෙබ්බේ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 10 7

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 14 වැනි දින පූර්වහාන 9 30ට දෙහිඹවිට ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 7 වැනි දිනට මන්නෙත් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයක් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ, ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 29 වැනි දින කවිවෙරිය, කැගල්ල

අංකය ඇල් ඇම් 5565

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඒලැන් අංකය පී පී ඒ 849 ගම—බොරලත්තකඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම මැල්ලගහතැන්න නොහොත් පිටදෙණිය, විස්තර පොල්ගස් 10යි, පුවක් ගස් 5යි, බෙබ්දෙල් ගස් 1යි, රබර් පැළ 16යි, අයිතිකම් කියන්නෝ බොරලත්තකඩ පී කේ මර්නේතියේ, ප්‍රමාණය අ 0, රු 3, ප 16 1

කැබැල්ල 2

ඉඩමේ නම ඕවිවෙවත්ත, විස්තර පොල් ගස් 5යි, කොස්ගස් 5යි, අඹගස් 3යි, පුවක් ගස් 9යි, ලුණුමදෙල්ල ගස් 1යි, තාවකාලික පාඨශාලා ගොඩනැගිල්ල 1යි, අයිතිකම් කියන්නෝ බොරලත්තකඩ ඇම් සාදිරස්, ඇම් ජේමිස්, ඇම් සයිමන්, ඇම් පොඩ්නේරිස් සහ ඇම් සමයවර්ත, ප්‍රමාණය අ 0, රු 2, ප 34 5

ඉහත සඳහන් ඉඩමටලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දෙසැම්බර් 14 වැනි දින පූර්වහාන 10 30ට දෙහිඹවිට ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 දෙසැම්බර් 7 වැනි දිනට මන්නෙත් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයක් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ, ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ඔක්තෝබර් 29 වැනි දින කවිවෙරිය, කැගල්ල

ඉඩියක්

1955 ජූනි 24 වැනිදා අංක 10,810 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයේ III වැනි කොටසේ පළ වූ නිවු 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධිත 1950 අංක 9 දරණ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ අමාත්‍යතුමාගේ අංක පේ/අයි ඇර්/1944, ඇර්/කියු 4175/73 හා 1955 ජූනි 7 වැනි දා දැනට දරණ ප්‍රකාශනයේ 9 වැනි පේලියේ "වටරප්පොල" යන්න අස්කරනු ලැබේ

ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්

අංකය ඇල් ආර් 8/ඒ පී ඇල් 4423

දිමනාපත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවෙරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දිමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කඩවෙරියේ දී 1956 දෙසැම්බර් 5 වැනි දින සෑ හා 10 ට ඉඩම් සලක කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කඩවෙරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙමි

2 දිමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 5 (1) අංකිත වගන්තියෙන් ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වැනි නීතියෙන් ද සංශෝධිත වූ ඉහත සඳහන් ඉඩම් සලක කිරීමේ ආඥාපනතේ පළමුවැනි උපලේඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත් විය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කඩවෙරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කඩවෙරිය පිළිබඳ දැනගත යුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුයි

ඒ පී ඇල් අගයසුරු, සහකාර ඉඩම් කොමසාරිස් නැන්

1956 ඔක්තෝබර් 31 වැනි දින කොළඹ

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

ඒ ලැනේ අංක පී පී ඒ 1,528 පිහිටීම—මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ කහල යන ගමේ

කැබැල්ල 1

ඉල්ලුම්කරුගේ හෝ අවසරපත්‍ර දරන්නාගේ නම කේ බඩලීචි ගිරාඳුසාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්

ඇල් ඩී-බී 49/50

අංකය ඇල් ආර් 8/ඒ පී ඇල් 1565—ජේ 56 ඇල් 351 මගේ අංකය ඇල් එච්/ඒ 562

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් වන උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා උබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස් තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තෝරාගත යුතු වූ) 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා තමාගේ මගේ මෙයින් ප්‍රකාශ කරමි

පී පී ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමති

1956 සැප්තැම්බර් 22 වැනි දින කොළඹ

උපලේඛනය

මුල් ඒ ලැනේ නො ඒ 2,707 ගම—බොල්ගොඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම දමින්නගහවත්ත හා මදවියගහවත්ත, විස්තරය අවුරුදු 25 ක් වයස ඇති රබර්, පොල්, පුවක් අම හා පමුඩු වගාව ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බෙල්ලන අළුබෝවුල්ලේ පදිංචි යකුපිටියගේ පේදිරික් සිසෙකුකු හා මහමෙස්ටියගේ දේන ඇල් පි නෝනා, ප්‍රමාණය අ 0, රු 3, ප 259

කැබැල්ල 2

ඉඩමේ නම දමින්නගහවත්ත හා මදවියගහවත්ත, විස්තරය අවුරුදු 25 ක් වයස ඇති රබර්, පොල් හා දෙල් වගාව ඇති, බඳමෙන් තනන ලද ලීඳක් ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බණ්ඩාරගම බොල්ගොඩ පදිංචි මහසාලගේ මිලිනෝනා හා ආරාචුල් ඇති අළුබෝවුල්ලේ මහබෙල්ලන යකුපිටියගේ පේදිරික් සිසෙකුකු හා මහමෙස්ටියගේ දේන ඇල් පි නෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 323

කැබැල්ල 3

ඉඩමේ නම දමින්නගහවත්ත, විස්තරය පුවක් වගාව ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බණ්ඩාරගම බොල්ගොඩ පදිංචි මහසාලගේ මිලිනෝනා හා ආරාචුල් ඇති අළුබෝවුල්ලේ මහබෙල්ලන යකුපිටියගේ පේදිරික් සිසෙකුකු හා මහමෙස්ටියගේ දේන ඇල් පි නෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබැල්ල 4

ඉඩමේ නම දමින්නගහවත්ත, විස්තරය පොල්, වගාව ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ බණ්ඩාරගම බොල්ගොඩ පදිංචි මහසාලගේ මිලිනෝනා හා ආරාචුල් ඇති අළුබෝවුල්ලේ මහබෙල්ලන යකුපිටියගේ පේදිරික් සිසෙකුකු හා මහමෙස්ටියගේ දේන ඇල් පි නෝනා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31 එකතුව අ 1, රු 0, ප 231

ඇල් ඩී-බී 49/50

අංකය ජේ 54/එල් 173/එල් ඩී 7492

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ගම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ටී පී ඒ පෙරේරා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දී ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත් ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1956 දෙසැම්බර් 15 වැනි දින පූර්වහාන 110 නංගල්ලේ සර්කිච් බංගලාවට පැමිණීම මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 දෙසැම්බර් 8 වැනි දින කේ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහභාග, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය හඟින බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

ටී පී ඒ පෙරේරා,

ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ඔක්තෝබර් 23 වැනි දින කඩවෙරිය, ගම්බන්තොට

උපලේඛනය

මූලික ඒ ලැනගේ නො 275 ගම—තාරපේටිය තුම්වර 1 දරණ අතිරේකය

කැබැල්ල 126

ඉඩමේ නම ඉබුල්බක්මිගහවත්ත කිරිත්දහේන, විස්තර අවුරුදු 28 ක් වූ පොල ගස් 100 කින් යුත් පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා කේ ජී දිලිසින්නාමි, තාරපේටිය, නිහිච්ච, බෙලිඅත්ත, ප්‍රමාණය අ 1, රු 1, ප 29

කැබැල්ල 127

ඉඩමේ නම ඉබුල්බක්මිගහවත්ත කිරිත්දහේන, විස්තර පොල් ඉඩමෙන් කොටසක් (වැවිලි රහිතය), අයිතිකම් කියන්නා කේ ජී දිලිසින්නාමි, තාරපේටිය, නිහිච්ච, බෙලිඅත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 128

ඉඩමේ නම ඉබුල්බක්මිගහවත්ත කිරිත්දහේන, විස්තර පොල ඉඩමෙන් කොටසක් (වැවිලි රහිතය), අයිතිකම් කියන්නා කේ ජී දිලිසින්නාමි, තාරපේටිය, නිහිච්ච, බෙලිඅත්ත, ප්‍රමාණය අ 0 රු 0, ප 7

එකතුව අ 1, රු 2, ප 7

ඉඩම් පිළිබඳ විවිධ දන්වීම්

අංකය ඇල් ඇස් 1447

ශ්‍රී පාදසානායං යන මාතිය දෙපස තිබෙන තාවකාලික වෙළඳසැල් (කඩ) බද්දීම

අංකය ඇල් 7287

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බිත්තෝට තුනිලාලි කණිනිග සංගමයේ සහායක විසින්, කොළඹ මුලදිව පාරේ පිහිටි ඒ 3,083 වැනි මුල් පිළිබඳ අයිති 1 වැනි බිම් කවරයේ රු. 1 කුත් පර්චස් 24.4ක ප්‍රමාණ වූ බිම් කැබැල්ලක් සංගමයේ මධ්‍යස්ථාන සැදීමට, බද්දට ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම යටිදී ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසි වලින් සම්බන්ධ/මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 30කට වරක් බදු මුදල සංශෝධනය කිරීමට යටත්ව අවුරුදු 99 කට බදු දෙනු ලැබේ,
- (ආ) බද්ද අවුරුද්දකට රු. 4,000යි,
- (ඇ) බදුකාරයා විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී ආණ්ඩුවේ ගෘහ නිමාණ ශිල්පියාගේ සහ ප්‍රසිද්ධ වැඩ දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂක තැනපත් අනුමැතිය පිට සකස් කරන ලද සැලැස්මක් පිට, මේ ඉඩමේ එම සංගමයේ මධ්‍යස්ථානය පිණිස පාවිච්චි කිරීමට ගොඩනැගිල්ලක් ඉදි කළ යුතුය,
- (ඊ) ගොඩනැගිල්ල ඉදිරියෙන් මෝටර් රථ නව්‍යා තැබීමේ පාරක් තැනීමට හැකිවන පරිදි, ගොඩනැගිල්ලේ ඉදිරිපස සැහෙන පමණ පස්සට කළ යුතුය,
- (උ) තුනි ලාලි කණිනිග සංගමයේ මධ්‍යස්ථානයක් ඉදිකිරීමට විනා වෙන මොනම කටයුත්තක් සඳහා වත් මෙම ඉඩම බදු කාරයා විසින් නො යෙදිය යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන හසක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම්, මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

ඇම් රාජේන්ද්‍ර,
ඉඩම් කොමසාරිස් තැන

1956 නොවැම්බර් 9 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඇස් 3784

රජයේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21. (2) රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

සීමාසහිත ලයිලන්ඩ් හෝ සමාගම දරට, දේවදරණස් "ගම්" වැව්ම සඳහා

බදුදු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොට්ඨාශයේ ගම්පහ කෝරළේ වැවේ ගම් සහ කිරුවානගම ප්‍රාග්ධේ 216 වැනි පි පි ඒ සැලැස්මේ 208, 210, 218 සහ 219 දරණ බිම් කවරයකින් අ 43, රු. 2, ප 22ක් ඉල්ලා තිබෙන බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබැල්ල බදු දීමට අදහස තිබේ

- (අ) කාලය අවුරුදු 10යි
- (ආ) බද්ද අවුරුද්දකට රු. 1,312යි
- (ඇ) බදුකරු "ගම්" ගස් වැව්ම බදුල්ලේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිදි
- (ඈ) බදුකරු මේ ඉඩමේ "ගම්" ගස් වගාව හැර වෙන ප්‍රයෝජනයකට නො ගත යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කොටගෙන ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

4 1955 සැප්තැම්බර් 16 වැනි දින 10,839 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත් පලකරන ලද රජයේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) රෙගුලාසිය යටතේ කරන ලද නිවේදනය මේ සමග අවලංගු වේ

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්සිස්,
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1956 නොවැම්බර් 9 වැනි දින
කොළඹ

ශ්‍රී පාදසානායං යන මාතිය දෙපස තිබෙන තාවකාලික වෙළඳසැල් (කඩ) බද්දීම

2 "ශ්‍රී පාදසානායං යන මාතියේ වෙළඳසැල් පැවැත්වීම සඳහා" යන "වචන ලියුම් කවරයේ ලියා මුද්‍රාව තබන ලද ඉල්ලුම්පත 1956 දෙසැම්බර් 10 වැනි දින පෙරවරු 10ය වනතුරු භාරගෙන ඒ වෙලාවට එම ලියුම් කඩ බලනු ලැබේ ඉල්ලුම්පතක් හි සත්‍යතාවය ඔප්පු කිරීම පිණිස ඉල්ලුම්කරු හෝ ඔහුගෙන් බලය ලත් ඒජන්ත කෙනෙක් ඒ වෙලාවේ මෙම කවරයට පැමිණිය යුතුයි

3 තෝරා ගන්නා ලද ඉල්ලුම්පතක් හි සඳහන් සම්පූර්ණ මුදල ඉල්ලුම්කරුවන් විසින් එවලේම ගෙවා බලපත්‍ර ලබාගත යුතුයි

4 ඉල්ලුම්පත භාරගැනීමේ හෝ ප්‍රතික්ෂේප කිරීමේ සම්පූර්ණ බලය දිසාපති තුමා වෙත තබාගන්නා ලදී

5 යම්කිසි ඉඩම් කැබැල්ලක් සඳහා ලැබී තිබෙන ඉල්ලුම්පත නුසුදුසුවේ නම්, එවැනි ඉඩම් බදු වෙන්දේසි කිරීමේ බලය දිසාපති තුමා වෙත ඩේ

6 තෝරාගනු ලැබූ ඉල්ලුම්කරු විසින් තම වෙළඳසැල් තිබෙන සෑම කාම ද්‍රව්‍ය මැස්සන්ගෙන් ප්‍රවේශවීම සඳහා සුදුසු ආවරණ තැබිය යුතුයි එසේ නොකළහොත් එම බදුකරය අවලංගු කිරීමට දිසාපති තුමාට බලය තිබේ

7 තෝරාගනු ලැබූ සෑම ඉල්ලුම්කරුවෙකු විසින්ම තමා විසින් සාදන සෑම වෙළඳ සැලක් සඳහා සෞඛ්‍ය නිලධාරීන් විසින් අනුමත කරන පරිදි සීමෙන් කිසිකුසිසි ලැලි නවනලද වැසිකිලියක් බැගින් සෑදිය යුතුවේ එසේ කිරීමට ඇප වශයෙන් රු.පියල් 25ක් එම ඉල්ලුම්කරු විසින් තැන්පත් කළ යුතුයි 1957 ජනවාරි 1 වැනිදිනින් පෙර එවැනි වැසිකිලි තැනුවහොත් ඒ මුදල ආපසු දෙනු ලැබේ එසේ නොකළහොත් වැසිකිලි තැනීම සඳහා එම මුදල පාවිච්චි කරනු ලැබේ

8 බදු ගන්නා ලද සෑම ඉඩම් කැබැල්ලකින්ම 1957 ජූනි 1 වැනි දිනින් පෙර අස්විය යුතුයි

9 වැසි විස්තර උවමනා ඡෙකරේ නම්, රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගෙන් දනගත හැක

උපලෙඛනය

- (1) නිලිහෙල බිම් කැබලි 2යි—එකක් පාරේ යටපැත්තේ, අනික අම්බලමට ගාව,
- (2) ගැවනතුල, ඉඩම් කැබලි 1යි,
- (3) ඉදිකටුපාන ගල්පොත්ත, ඉඩම් කැබලි 1යි,
- (4) මැල්ලමලකදුර, ඉඩම් කැබලි 1යි,
- (5) පාවනාල්ල, ඉඩම් කැබලි 1යි,
- (6) එරත්ත-තුම්මෝදර, ඉඩම් කැබලි 2යි—එකක් එරත්ත තුන්මෝදර, අනික තුන්මෝදර ගඟින් එතර එරත්ත පාර,
- (7) බම්රාජගල, ඉඩම් කැබලි 1යි,
- (8) මැදුණිත්ත, ඉඩම් කැබලි 1යි,
- (9) සිතගඟුල, ඉඩම් කැබලි 1යි,
- (10) එරත්තපාරේ බේරුමණ්ණිය ගල්ලාල්ල, ඉඩම් කැබලි 1යි,
- (11) ගැවනතුල ඉස්මත්ත කොඩිය ගාව, ඉඩම් කැබලි 1යි,
- (12) හැරම්පිපාන සහ මැල්ලමලකදුර අතර හේනනැන්න, ගෙලතැන්න, ඉඩම් කැබලි 1යි,
- (13) මස්කෙලිය ගඟ අසල 436 ජලානේ ලොව නො 5, ඉඩම් කැබලි 1යි,
- (14) ඉදිකටුපාන—හැටන් පාර, ඉඩම් කැබලි 1යි,
- (15) ඉදිකටුපාන-එරත්තපාර, ඉඩම් කැබලි 1යි,
- (16) ඉහළ පාවනාල්ල සහ නිලිහෙල අතර මුලත්වෙල්ලෝවේ—අසිපාර ශ්‍රී පාදසානා පාරට වැටෙන සානායං,
- (17) පරතලකන්ද—326 ජලානේ ලොව නො 22 හි, ඉඩම් කැබලි 1යි,
- (18) ආසියමලතැන්න, ඉඩම් කැබලි 1යි,
- (19) ගුරුගල්ලෙල ඉස්මත්ත, ඉඩම් කැබලි 1යි,
- (20) දෙමලුණිත්ත නැන්න, ඉඩම් කැබලි 1යි,
- (21) දියබැත්තේ නෝනගෙ අම්බලම ලග, ඉඩම් කැබලි 1යි,
- (22) පාවනාල්ල-433 ජලානේ ලොව නො 30, ඉඩම් කැබලි 1යි,
- (23) මාපනාන-435 ජලානේ ලොව නො 5, ඉඩම් කැබලි 1යි,
- (24) ගුරුඑවනා-349 ජලානේ ලොව නො 151, ඉඩම් කැබලි 1යි,
- (25) සුදුවැල්ල-හීන්ගඟුල, ඉඩම් කැබලි 1යි,
- (26) හැරම්පිපාන, ඉඩම් කැබලි 1යි

— ජේ ජේ ජී අමර්තනායකම්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා වෙනුවට

1956 ඔක්තෝබර් 16 වැනි දින
කව්වේරිය, රත්නපුර

பகுதி III-காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

குறி இல MA/AC/3286/55

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி, 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

காணி காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான, 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் விவரிக்கப்பட்ட காணி ஓர் பரிசுக்க தேவைக்கு வேண்டியதென்றும் அச்சட்ட பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரதிக்கினை செய்கின்றேன்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட ஹலலகரென பம்புப்பிட்டி வீதி வரிப்பண இல 76, 78 80 ம ஹேக் வீதி 2, 4 8, 10, 12, 14 ம, ஏ 0, 1, 0, ப 18 02 விசாலமும் பினகண்ட எல்லைபு முள்ள எல்லாக் காணிகளும் —

வடக்கு பம்புப்பிட்டி வீதி 72 ம இலக்கமும், ஹேக் வீதி 26 ம வரிப்பண இல காணிகளும், கிழக்கு பம்புப்பிட்டி வீதி, தெற்கு ஹேக்வீதி, மேற்கு ஹேக்வீதியும், ஹேக்வீதி 26 ம வரிப்பண இல காணியும்

சா பே டி சிலவா
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல J/56 LG 344

கொழும்பு, 1956 ம ஹூ ஒக்டோபர் 15-ந் த

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி, 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஹூ செப்டம்பர் 22-ந் த

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 56 T 125 , R/Q 125

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு மாநகர சங்க எல்லைக்குள், மருதாணியில் இருக்கும் சென்ற சபலரியன் ஹிலின் வரிமதிப்பு இல 12, 16, 22, 24, 30, 34 ஐக் கொண்ட சுமார் 33 பேச்சல விசால முள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பினவருமாறு —

வடக்குமேற்கும் இலக்கை பல்கலைத் தொழிற கல்லூரிய பகுதிக் காணிகள், கிழக்கு சென்ற சபலரியன் ஹில் ரோட, தெற்கு "சென்ற மாசெரெட்" எனப்படும் புலகயிரதக் காணிகள் (முடிக்குரியது)

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஹூ செப்டம்பர் 22-ந் த

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 56 T 189 , R/Q 130

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு மாநகர சங்க எல்லைக்குள், மருதாணியில் இருக்கும் சென்ற சபலரியன் ஹிலின் வரிமதிப்பு இல 12, 16, 22, 24, 30, 34 ஐக் கொண்ட சுமார் 33 பேச்சல விசால முள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பினவருமாறு —

காணியின் விபரம்

கொழும்பு, டிஸ்திரிக், கொழும்புக் காரியாதிகாரி டிவிஷன், மாதி வெலையில் இருக்கும் மாதிவெல எஸரேற எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பினவருமாறு —

வடக்கு ௭௪ டி இமானிசுக்கும் எகமன் சேகராவிற்கும் உரிமை யான அம்பஹாவத்தை எனனும் காணி, கிழக்கு மாதிவெல-உட்பிரிவின ரோட, தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம் (ரோடக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது), மேற்கு, அதே காணியின் மிகுதிப் பாகம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஹூ ஒக்டோபர் 22-ந் த

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் L D 4906 , காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 T 504 ,

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், கண்டி பாததஹேவாஹெட்ட பிரிவு அதிகாரியின் பகுதி, தொடல்வெல், பிட்டகநத் கிராமத்தில் சுமார் 1 1/2 ஏக்கர் விசாலமுள்ள கட்டு கல்ல தோட்டம் (பியசாடல் தோட்டம்) எனப்படும் காணியின் பகுதி இதன் எல்லைகள் பினவருமாறு —

வடக்கு டி ஜே ஜயசேகராவிற்குரிய காணி, கிழக்கு ஜி சி மெண்டல், எல் ஏ' சினீனயா ஆசியவாக்குக்குரிய காணி, தெற்கு குடாபண்டா நுக்கவெல் டிசாவலக்குரிய காணி, மேற்கு அனிவத்தைக்கு போரும் பி டபளியு டி ரோடே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஹூ ஒக்டோபர் 8-ந் த

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்ணின் இலக்கம் LD 4924 , காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 T 506

காணியின் விபரம்

கண்டி மாவட்டம் உட்புலதகமுவ, டிக்கோயா கிராமத்திலுள்ள சுவத் வணராஜா தோட்டத்தில் ஏற்க்குறைய 4 1/2 ஏக்கர் விசாலமுள்ள காணி பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு, தெற்கு, மேற்கு ஆரம்பப்பட்ட இல ஏ 2,015-ல் துண்டு 28 , கிழக்கு சுவத் வணராஜா தோட்டம் (டி பி 48,658) , தோட்டப்பாலத்திலிருந்து டிக்கோயாவுக்கு போரும் பி டபளியு டி ரோடே

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல பேசிவல் டி சிலவா ஆசிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 15 ந ல

காணி டி.ல.திரிக் ஏசண்டுவின் இலக்கம் LA/A 35
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 டி 484,

காணியின் விபரம்

காணி டி.ல.திரிக்கில் பெற்தொட வல்லலாவிடி கோணியில் எல்பிடிய
என்னும் கிராமத்தில் ஏ 0, றா 0, ப 30 9 விசாலமுள்ள இலாலை
கெடறவத்த என்னும் எல்லாத துணுகளை இன்னும் அளந்தபடி
விபரமும் ஆரம்ப பட நொ A 1,244 துண்டு 1 ல காட்டியுள்ளன

1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை
படியும் 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச
சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம
ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்
பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி
சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 10 ந ல

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
LD 7340 J 55 C 382

காணியின் விபரம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேல் கிராமப் பகுதியில் குடா
வெல்ல கிழக்கு கிராமத்தில் இ சி ப இல 303 ல வரும் 14BI, 14BJ,
14BK, 14BL, 14BM, 14BN, 14BO, 14BT, 14BW, 14BU, 14BV,
14BX, 14BY இலக்கங்களுடைய துணுகளைக் கிராமாணிககப்
பட்டியிலும் 1759 அடி நீளம் 12 அடி அகலமுடைய காணிகளில் ௭
ஹெக்டேயர் எனப்பலாலை உரிமை கோரப்படும் 4 அடி நீளமான ஓர்
காணிகளிலும், ௭௭ ௭௭ டேவெலாலை உரிமை கோரப்படும் 40 அடி நீளம் 12 அடி
அகலமுடைய ஓர் சிறிய காணியும் மேற்
கூறிய காணிகளிலிருந்து பிறப்படுத்தப்பட்டிருக்கிறது காணியின்
சாலைகளை பின்வருமாறு —

வடக்கே நுகக்லுவத்த என்னும் காணி, கிழக்கு போலோர
தெற்கே நிகக்கெத்திய, கொலானுவ ஆகிய காணிகள், மேற்கு
நிகக்கெத்திய நுகக்லுவத்த ஆகிய காணிகள்

1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை
படியும், 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச
சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம
ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்
பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி
சில்வா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 3 ந ல

மாக்காண அல்லது டி.ல.திரிக் ஏசண்டுவின் இலக்கம் LR/1422
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 54 L 79

காணியின் விபரம்

அனுராதபுர மாவட்டத்தில் குறுகுப்பலாதா பிரிவில் தெலம்புகல்
வேலா கிராமத்தில் உள்ளது அனுபந்தம் 1 கிராமப்படம் 1,423 இல்
துண்டு இலக்கம் 48 விசாலம் ஏ 3, றா 3, ப 02 என்று அளந்து
விபரிக்கப்பட்டுள்ளதும் புறவெல புறையிடமா என்று அமைக்கப்படும்
காணிக்லுண்டு

1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை
படியும் 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச
சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை படியும், 1954 ம ஆணையின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய
நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 3 ந ல

மாக்காண அல்லது டி.ல.திரிக் ஏசண்டுவின் இலக்கம் LR 1390
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்,
J/LLD/583/53(VB)

காணியின் விபரம்

அனுராதபுர மாவட்டத்தில் குறுகுப்பலாதா பிரிவில் குறுவலகல்
வேலா, பல்லதிறைவா கலனபிண்டணு வேலா கிராமங்களில் உள்ள
தும் அனுபந்தம் 1 கிராமப்படம் 1,417 இல் துண்டு இலக்கங்கள 12, 38,
39 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 47, 51, 52, 53, 54, 55, 56 ம
அனுபந்தம் 1 கிராமப்படம் 1418 இல் துண்டு இலக்கங்கள் 21, 48 ம
அனுபந்தம் 1 கிராமப்படம் 1420 இல் துண்டு இலக்கங்கள் 205, 207 ம
மொத்த விசாலம் ஏ 21 றா 3, ப 6 என்று அளந்து விபரிக்கப்பட்டுள்ள
24 காணிக்லுண்டு

1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை
படியும், 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச
சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை படியும், 1954 ம ஆணையின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும், காணி,
காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய நான
இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 8 ந ல

மாக்காண அல்லது டி.ல.திரிக் ஏசண்டுவின் இலக்கம் LR 820,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 L 549

காணியின் விபரம்

அனுராதபுர மாவட்டத்தில் மெல்லாசா குலானியிலுள்ள விதானை
யின் பிரிவில் குற்றியலா கிராமத்தில் உள்ளது துண்டு 33 ம 2
கிராமப்படம் 967 இல் துண்டு இலக்கங்கள் 28, 29, 30, 31, 32, 33, 34,
35, 36 37, 38, 39, 40 41, 42, 43, 44, 45, 46, 47, 48 ம மொத்த
விசாலம் ஏ 10, றா 0, ப 19 என்று அளந்து விபரிக்கப்பட்டுள்ளதும்
தெலம்புகல் கொறுவா, குற்றியலாவெல் என்றமைக்கப்படும் 21
காணிக்லுண்டு

1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினை
படியும் 1954 ம ஆணையின் 39 ம இலக்கம் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம ஆணையின் 9 ம இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச
சட்டத்தின் 5 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும், 1954 ம ஆணையின்
39 ம இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சில்வா ஆகிய
நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சில்வா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௮ ஜனவரியில் 15 ந ல

மாக்காண அல்லது டி.ல.திரிக் ஏசண்டுவின் இலக்கம் LR 542
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 56 L 51

காணியின விபரம்

(1) அனூராபுர மாவட்டத்தில் நுவரகம்பலாததை மேற்குப் பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியில் கல்கடவெலாத துலாணியிலுள்ள கம்பிரி கலவேவாக கிராமத்திலுள்ளதும் ஏ 0, றூ 3, ப 36 விசாலமுடையதும், கிராமப்படம் 477 இல் துண்டு இலக்கம் 1 AY யைக்கொண்டேன கும்பிரிகலவேவெக்கலெ எனக் கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும், பின்வரும் எல்லைக்ளையுடையதுமான காணி —

வடக்கு அதே நிலத்தின் மிகுதிப் பாகம், கிழக்கு கிராமப்படம் 477 இல் இல் 1 AV யில் ஒரு பகுதி, தெற்கு கிராமப்படம் 477 இல் துண்டு இல் 1 AW இல் ஒரு பகுதியும் முடிக்குரிய நிலமும், மேற்கு நீரோட்டம்

(2) அனூராபுர மாவட்டத்தில் நுவரகம்பலாததை மேற்குப் பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியில், கல்கடவெலாத துலாணியிலுள்ள கம்பிரி கலவேவாக கிராமத்திலுள்ளதும் ஏ 1, றூ 0, ப 32 விசாலமுடைய தும் கிராமப்படம் 477 இல் துண்டு 1 AW யைக் கொண்டேன கம்பிரி கலவேவக் கலெ எனக் கூறப்படுவதுமான காணியின் ஒரு பகுதியும் பின்வரும் எல்லைக்ளையுடையதுமான காணி —

வடக்கு கிராமப்படம் 477 இல் துண்டு இல் 1 AY இல் ஒரு பகுதி கிழக்கு கிராமப்படம் 477 இல் துண்டு இல் 1 AX ம நீரோட்டமும், தெற்கு நீரோட்டம், மேற்கு முடிக்குரிய நிலம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௭ ஒக்டோபர் 23 ந உ

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3652,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/LG/342

காணியின விபரம்

(1) மீட்டக்களப்பு பிரிவு, மணமுனைப்பற்று வடக்கு, மட்டக்களப்பு நகரசபை எல்லைக்குள்ள அடங்கிய, மட்டக்களப்பிலிருக்கும், பாலீதி 195 ம வரிமதிப்பு இலக்கத்தைக்கொண்ட காணியின், சமரா 150 அடி நீளமும் 10 அடி அகலமுமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு கதிராமத்தம்பி உரிமை பேசுவ காணி, கிழக்கு பாலீதி, தெற்கு அதே காணியின் மிச்சப் பகுதி, மேற்கு மட்டக்களப் ஆறு

(2) மட்டக்களப்பு பிரிவு, மணமுனைப்பற்று வடக்கு, மட்டக்களப்பு நகரசபை எல்லைக்குள்ள அடங்கிய மட்டக்களப்பிலிருக்கும், கதிராமா வீதி 94 ம வரிமதிப்பு இலக்கத்தைக் கொண்ட காணியின், சமரா 250 அடி நீளமும் 10 அடி அகலமுமுள்ள ஒரு பகுதி எல்லைகளாவன

வடக்கும், தெற்கும் அதே காணியின் மிச்சப் பகுதி, கிழக்கு மட்டக்களப் ஆறு மேற்கு கதிராமா வீதி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சி பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ௨௭ அக்டோபர் 22, ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LH/A 165 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 E 155

காணியின விபரம்

கஞ்சத்தறை மாவட்டம், றைகம் கோறூன், கொடுக்கொடை கிராமாதி காரியின் பிரிவிலுள்ள தம்பராவிலுள்ளதும், ஏ 0, றூ 3, ப 25 விசால மானதும், பின்வரும் எல்லைகளாற சூழப்பட்டதுமான கலெபொத்த வத்தை என்றழைக்கப்படும் ஒரு காணிப் பங்கேடுத்ததுண்டு எல்லைகள் —

E 3

வடக்கு திரு ஆர் டி அலோசிங்கோலினும், திருமதி ஆர் டி சானஞ்சோ நோனுவிலும் உரிமை கோரப்படுங் காணி, கிழக்கு திரு டபியு நெப்போலிங்கோலினும், உரிமை கோரப்படுங் காணி, தெற்கு கஹாவலை-மல்லாவை கிராமச் சங்க ரோட்டமும், அதே காணியின் எஞ்சிய பாகமும், மேற்கு வண்டிறு பாதை

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சா பே டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் 55 HA 439/LM 5592,

கொழும்பு,

1956 ம ௨௭ ஒக்டோபர் 15 ந உ

காணியின விபரம்

கேகாலை டிஸ்திரிக், பெலிகல் கோறூனில், கனதொலுறா பத்தவில், பாணக்காவ கிராமத்திலுள்ள மாறவேலேனையில் ஏ 0, றூ 1, ப 30

எல்லைகள் —
வடக்கு பண்டாரவேன, கிழக்கு, தெற்கு கம்பியால பிரித்துள்ள இதே காணியின் மிகுதி, மேற்கு பொல்காஹுவெல்-கேகாலை தெரு, எல், திருமதி டி பி கன்னகராவின் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சி பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/55 E 321/LM 5579

கொழும்பு,

1956 ம ௨௭ ஒக்டோபர் 26 ந உ

காணியின விபரம்

(1) கேகாலை டிஸ்திரிக், தெலிகம்பல் கீழ்புளத்தம், தொம்பெபொல் வசமம், மலபொல் கிராமத்திலுள்ள ஹல் கொல்ல பிரிவு (மலபொல் பகுதி) எனனும் காணியில் 2 ஏக்கர் எல்லைகள் —

வடக்கும் மேற்கும் இதே காணியின் மிகுதி, கிழக்கு 'கோவில்முல்ல வத்தயும் சிறு ஆறும், தெற்கு யட்டியாந்தோட்டம்—அமவைல பி டபியு டி தெரு

(2) கேகாலை டிஸ்திரிக், தெலிகம்பல் கோறூன் கீழ்புளத்தம், தொம்பெ பொல் வசமம், மலபொல் கிராமத்திலுள்ள கோவில்முல்லவத்தவில் ஒரு பகுதியான 100' X 10' (1,000 சதுரடி) நிலமுள்ள காணி எல்லைகள்

வடக்கும் தெற்கும் இதேகாணியின் மிகுதி கிழக்கு பாடசாலை நிலம், மேற்கு ஹல்கொல்ல பிரிவு

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன

சி பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/55 E 201/LM 5588

கொழும்பு,

1956 ம ௨௭ ஒக்டோபர் 16 ந உ

காணியின் விபரம்

(1) கேகாலை டிஸ்ட்ரிக்ட், பறணகுறு கோற்றை கனது வசம் கனது உட்கம் கிராமத்திலுள்ள 1½ ஏக்கர் விசாலமுள்ள வீணியமனடியேவத்த எல்லைகள் —

வடக்கு பில்லேவ எல் கிழக்கு - தம்பெல கொடியேவத்த, தெற்கு அம்பலகனத்த—உளதுகொட கிராமச்சங்க தெரு, மேற்கு வீணியமனடிய நெலவயல்

(2) கேகாலை டிஸ்ட்ரிக்ட், பறணகுறு கோற்றை கனது வசம், கனது உட்கம் கிராமத்திலுள்ள தம்பெலகொடவல்லே-வத்தயில் பகுதியான ½ ஏக்கர், எல்லைகள் —

வடக்கு, பில்லேவ எல், கிழக்கு இதே காணியின் மிகுதி தெற்கு இதே காணியின் மிகுதியும் அம்பலகனத்த—உளதுகொட கிராமச் சங்க தெரு மேற்கு வீணிய மனடியேவத்த அம்பலகனத்த—உளதுகொட கிராமச் சங்க தெரு

இலக்கடி R/Q 73

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட்டம் இல A 3992 இருக்குமிடம்-கல்கிசை

துண்டு 1

காணியின் பெயர் மாவத்தை ஹோட்டல் ரோட்டின் வரிமதிப்பு இல 104 ன் பகுதி விபரம் தென்னந் தோட்டம் (வெற்று நிலம்), உரித்தானியின் பெயர் மெலோஸ் சிலோன் ஹோட்டல் லிமிட்டட், மனேஜிங் டிரைக்கர், பீ ஏ எதிரிவீர, தபால் பெட்டி இல 34, கொழுமடி, விசாலம் ஏ 0 ஹ 0, ப 0 50

துண்டு 2

காணியின் பெயர் மாவத்தை, ஹோட்டல் ரோட்டின் வரிமதிப்பு இல 104 ன் பகுதி, விபரம் தென்னந் தோட்டம் (வெற்று நிலம்), கல்லால் உட்பட்ட கல்நாரால் வேயப்பட்ட கட்டிடத்தைக்கொண்டது, உரித்தானியின் பெயர் மெலோஸ் சிலோன் ஹோட்டல் லிமிட்டட், மனேஜிங் டிரைக்கர், பீ ஏ எதிரிவீர, தபால் பெட்டி இல 34, கொழுமடி, விசாலம் ஏ 0, ஹ 0, ப 0 24

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந் தேதி காலை 10 மணிக்கு கொழுமடிச் சச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட சட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

யு ஏ குணராண்,
டிஸ்த்ரிக்ட் உதவி அரசாட்சி ஏசண்ட்

கொழுமடிச் சச்சேரி,

1956 ம் ஆண்டு அக்டோபர் 29 ந் உ

இல எல் ஏ 3360/எல் ஏ 3360/ஏ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பபட்ட இல A 2,277 கிராமம்—எல்கடுவவும் வெகிகல்வம்

துண்டு 1

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம், விபரம் பத்தனை, உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 10, ஹ 1, ப 28

துண்டு 2

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் பத்தனையும் கலும் இதில் ஒரு அடிப்பாதையுமுள்ள உடந்தையார் என பொரோலில் பொருந்து இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை கொழுமடி, விசாலம் ஏ 8, ஹ 2, ப 14 மெத்தம் ஏ 19, ஹ 0, ப 02

ஆரம்பபட்ட இல A 2333 கிராமம்—எல்கடுவவும் வெகிகல்வம்

துண்டு 1

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம், விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர், உடந்தையார் என பொரோலில் பொருந்து இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 2, ஹ 2 ப 04

துண்டு 2

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர் இதில் ஒரு மண் கிணறும், 4 நிர்நதர் கட்டிடங்களும் தகரக்கூரையுமுள்ள கட்டிடங்களும், 2 தற்காலிக கக்கூசுகளும், இதில் ஒன்று மண்கவரும் தகரக் கூரையுமுள்ளது மற்றது மண்கவரும் ஒலைக் கூரையுமுள்ளது ஒரு பழைய பாதையுமுள்ளது உடந்தைக்காரர் என பொரோலில் பொருந்து இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம், ஏ 31, ஹ 0, ப 37

துண்டு 3

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர், உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ் மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 0, ஹ 0, ப 10

துண்டு 4

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம், விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர், உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 0, ஹ 0, ப 36

துண்டு 5

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர் உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 4 ஹ 0, ப 1

துண்டு 6

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர் உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 5, ஹ 3, ப 16

துண்டு 7

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம், விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர் இதில் ஒரு மண் கிணறும், கட்டிட கவரும் ஓட்டுக் கூரையுமுள்ள அம்பலமும் இருக்கிறது உடந்தையார் என பொரோலில் பொருந்து இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 3, ஹ 2, ப. 06

துண்டு 9

காணியின் பெயர் தாலிங்கமட தோட்டம் விபரம் 30 வருட வயதுக்குக் கூடிய ரப்பர், உடந்தையார் என பொரோலில் பொருந்து, இல 104, ஸ்டாபெட் பிளேஸ், மருதானை, கொழுமடி, விசாலம் ஏ 5, ஹ 2 ப 18 மொத்தம் ஏ 53, ஹ 0 ப 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு மூத்தனைச் சச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ரூபுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட சட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ம் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ எல் பெரோரா,
டிஸ்த்ரிக்ட் அரசாட்சி ஏசண்ட்

மாத்தளைச் சச்சேரி,
1956 ம் ஆண்டு அக்டோபர் 19 ந் உ

இலக்கம் LA/A 40

அட்டவணை

அடுமலே துறைமுக புதிய பாலம் கட்டும படியாக எனலும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காலியை, ௫ கா வது —

மட்டக்களப்பு டிஸ்ட்ரிக்ட், ஏறலூர் கோடுபுறப்பறையக்கள், கல்குடா கிராமத்திலிருக்கும், ஏ 13 றா 3, ப 12 விசாலவகைகொண்ட பட்டியடிச் சேனை என்று அழைக்கப்படும் காணி எல்லைகளாவின் —

சுபலிமெண்ட 1 கடைசி கிராமப்பட்டத்து இல 526 குறிச்சி—மாபலகம் துணை 1134

வடக்கு பரிசீலனை வந்தியும், A 982 ம ஆரம்பப்பட்டதின் 2 ம துண்டே கிழக்கு 179269 ம 278227 ம உரிமைப் பட்டங்களைக்கொண்ட காணிகள் தெற்கு வண்டிப்பாதை, மேற்கு 5 693 ம ஆரம்பப்பட்டதின் 9, 10, 13, 14, 18 19 22, 23, 26 27, 30, 31, 34, 35 ம துண்டுகள்

காணியின் பெயர் அடுமலேவட்ட, விபரம் பழைய வீட்டு அதி வாரமடங்கிய பயிர் செய்யப்பட்டத ஒரு தோட்டம், உரிதாரியின் பெயர் கருணாசேன றுள்ளுங்க, பன்னகல், உடுகம், விசாலம் ஏ 0, றா 0, ப 3 3

1951 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ந திகதி வெளியான A 982 ம ஆரம்பப்பட்டதின் 3 ந துண்டு என்று அளந்து விவரிக்கப் படும

துணை 1160

இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும் குறிப்பு இல ID 3515—J55/A/362

காணியின் பெயர் நுகடையவட்ட, விபரம் 1 றப்பா மரம் அடங்கிய றப்பா காணி, உரிதாரியின் பெயர் பி ஏ ஜயசிங்கம், நாகொட விசாலம் ஏ 0, றா 0, ப 1 9

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனைசெய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 5 ம பிரிவினை ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்கு கற்றுணை செய்திருப்பதனால் அக் காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 6 ம பிரிவினையடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரம் செய்கின்றேன்

இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு எனலும் ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

மேற்குறித்த காணிக் உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1956 ம ஆண்டு டிசம்பர் மாதம் 26 ந திகதியிலன்று 9 00 மணிக்கு நாகொட அரசாங்க ஓலையா பாட சாலையில் எனமுன்பாக வெளியிடப்படும் தமக்கு அக்காணிகளினுள்ள உடைநடைகளினுடைய தன்மையையும் அவ்வநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்தில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

எஸ் எஸ் எச் சிலவா, உதவி அரசாங்க எஜனட்

பட்டம் A 1259 ம ஆரம்பப்படும் கிராமம்—மயிலம்பாவெளி

1956 ம ஆண்டு ஒக்டோபர் 30 ந உ

துணை 1

காணியின் பெயர் மயிலம்பாவெளி தோட்டம் அல்லது மருக்கலடி காடுபூமி, விபரம் அங்குமிங்குமாக நிற்கும் காயாத 40-45 ஹெ 66 தென்னைகளும் 20-25 ஹெ 2 தென்னைகளும் உள்ள கிறு காடு உரிமைபேசுவோர் பெயர் ஸ்ரீமதி அடாவுடனி, மயிலம்பாவெளி தோட்டம், செங்கலடி, விசாலம் ஏ 24, றா 3, ப 29

LA/C 66

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் 31 (B) பிரிவினையடி அறிவித்தல்

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம ஆண்டு ஜனவரி (தை) மாதம் 8 ந தேதி மு 10 மணிக் மட்டக்களப்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளியிடப்படும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடைநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நட்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நட்ட ருபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு டிசம்பர் மாதம் (மார்ச்சி) 24 ந தேதிக்கு முன்னர் எழுதில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டிருக்கும் காணிக் உரித்து உடைநடைகளினவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அட்ட வணியில் காட்டப்பட்ட நட்ட ருப பங்கு ரூபா 27 86 பணத்தலை 25, 927 றொடும்பா கொண்டு பல்பிடியர் கோட ஆவ திகருவலட நீதி மன்றத்தில் காட்டப்பட்டிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 31 (B) ம பிரிவினையடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும், காலி டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாங்க அதிகார சம்பந்தங்களுக்கே சேர்முவல் றென்றி சிலவா ஆகிய நான் இத்தலை அறிவித்தலை கொடுக்கின்றேன்

உரிமைக்கீள் அததாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணையன்று கொண்டுவரல் வேண்டும்

எஸ் எஸ் எச் சிலவா, காணி எடுக்கும் உத்தியோகத்தர்

லூ ச அருள்பிரகாசம், டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாட்சி ஈசனாடு

1956 ம ஆண்டு ஒக்டோபர் 27 ந உ

மட்டக்களப்புக் கச்சேரி 1956 ம ஆண்டு நவம்பர் 2 ந உ

காணியின் விபரம் துண்டுகள் 253, 254, 255, 256, 257, 258 259 பட்டம் 580 காணியின் பெயர் ஹத்தவில் உரிதாரியின் பெயர் டபிளவு ஈ டாவிட் கிஞ்சோ மத்தக்க, விசாலம் ஏ 0 றா 0, ப 06 6, தென் மாகாணத்தில் காலி டிஸ்ட்ரிக்டில் பெந்தொடவல்லலாவிடி கோற்றையில மத்தக்கா எனலும் கிராமம்

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரையோ இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் கு இல LA/DA/54/30-J 54 L 243 VE

இல ID 3015 காணி எடுத்த சட்ட அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினை படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கீழிருக்கும் அட்டவணையில் விவரிக்கப்படும் காணியை எடுத்தற்குரிய நட்ட ருபபணம் ரூபாய் 191 ம கால்குசென்ற கல்குடா பேதலை வாகியாகிய ஸ்ரீ பத்தன வேலுக்குரியதாலால், அப்பணத்தை உரிமைக்காரர் பெறும் பொருட்டு மட்டக்களப்பு விண்ணப்பக் கோட்டில் காட்டப்பட்டிருப்பதாக, 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 31 ம பிரிவினையடி, மட்டக்களப்பு டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாங்க அதிகார விருக்கும், லூசியன் சந்திரராஜா அருள் பிரகாசம் ஆகிய நான், இத்தலை அறிவித்தலை கொடுக்கின்றேன்

கிராமவிஸ்தரிப்பாகிய ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க் காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினை (1) ம உட்பிரிவினை பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தலை அறிவிக்கின்றேன்

லூ ச அருள்பிரகாசம் மட்டக்களப்பு டிஸ்ட்ரிக்ட் உதவி அரசாங்க அதிகார

1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ந திகதி 10,984 ம இலக்க அரசாங்க கெசெற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ந திகதி J 54 L 243 VE இலக்க பிரகடனத்தில் கெளரவ காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ள படி—

1956 ம ஆண்டு ஒக்டோபர் 29 ந உ

குருநாகல் மாவட்டம் கிரியால் கற்பத்த, இல ஒத்தேத கோணியிலுள்ள நிராமூலம் எனலும் கிராமத்திலும் கெற்றகாய் கோணியிலுள்ள கண்டகொல்ல, தொம்பகொழுவ, பிறற பசமுன், பண்டிபெல்ல எனலும் கிராமங்களிலுமுள்ள கீழ்வரும் காணிகள், இக் காணிகள் 1248 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைப்பட்டதிலும்; 1251 ம பிரதம் பட்டத்துக்கு 1 ம இணைப்பட்டதிலும், 2461 ம ஆரம்பப்பட்டதின் யுக்தியி

மூலம் 1252 ம ஆரம்பப்படத்தககு 1 ம இணைப்படத்திலும், 2461 ம ஆரம்பப்படத்தின் பகுதியிலும் 2823 ம, 1246 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படத்திலும் அளந்து காட்டப்பட்டுள்ளன

படத்தின் இல 1,248 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படம்

துண்டு 159

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பாகம்) அல்லது பண்டிப்பொல எஸரேட் திவுல்கஹ முலவத்த பனிகியடலுப்பொத்தெனென வெவெவானெனென அலுத்தவெவெனெனயாய விபரம் 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம் உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 6, ஸ்ர 3, ப 05

துண்டு 160

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் துமப்பொருளெனென பனிகியடலுப்பொத்தெனென திவுல்கஹமுலவத்த பெலைவானெனென அலுத்தவெவெனெனயாய விபரம் 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம், உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 3, ஸ்ர 3, ப 23

துண்டு 161

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் துமப்பொருளெனென பனிகியடலுப்பொத்தெனென திவுல்கஹமுலவத்த விபரம் தரை நிலமும், மண, ஓலை வீடு அடங்கிய 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம் உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 1, ஸ்ர 3, ப 23

படத்தின் இல 1,251 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படம்

துண்டு 61

லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட், பனிகியடலுப்பொத்தெனென புலுக்கஹமுலவெனென கோனகஹ முலகெனயாய விபரம் 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம், நெலவயல், தரை நிலம், 5 வருடமுள்ள இலவம் பஞ்ச மரங்களுள்ள சேனை, உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி, "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 51 ஸ்ர 3, ப 35

துண்டு 62

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட், கோனகஹ முலகெனயாய, வறவனெனென வறவனெனெனயாய, புலுக்கஹமுலவெனென, கறகடுமுலலெ பிலவல், விபரம் 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம், நெலவயல், தரை நிலம், 2 ஓலை வீடுகடங்கிய சேனை, உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி, "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 27, ஸ்ர 2, ப 30

படத்தின் இல 2,461 ம ஆரம்பப்படத்தின் பாகமும் 1,252 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படமும்

துண்டு 53

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் சியம்பலக்கஹமுலவெனெனயாய விபரம் 15-30 வருடமுள்ள தெனனநதோட்டம், தரை நிலம் சேனை, 3 துண்டுக கற்பாறைகள், உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும், திருமதி E A கூறே, திருமதி W A பெர்னன்னடோ, திருமதி A H T த செயசா, விசாலம் ஏ 30, ஸ்ர 3, ப 10

துண்டு 54

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் கஹகறியவெனென கொடவெல திவுல்கஹ முலவெனென தியறுவனெனெனெனெனெனென தியவுப்பு கொறுவெனெனென, அம்பலமெனென, விபரம் 2 ஓலை வீடும், ஒரு மண ஓலை வீடும் அடங்கிய 20 வருடமுள்ள தெனனநதோட்டம், தரை நிலம், புகையிலை வரை நிலமடங்கிய 1-2 வருடமுள்ள தெனனநதோட்டம், உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பெர்னன்னடோ, திருமதி A H T த செயசா, பயிர்செயவா திரு A V ரெமுமாவில், விசாலம் ஏ 32, ஸ்ர 1, ப 16

படத்தின் இல 2 461 ம ஆரம்பப்படத்தின் பாகமும் 1,246 ம, 2823 ம பிரதமப்படத்தககு 1 ம இணைப்படமும்

துண்டு 505

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் கொலலெனெனெனெனென விபரம் 25-50 வருடமுள்ள தெனனநதோட்டமும் சேனையும் உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, விசாலம் ஏ 2 ஸ்ர 0 ப 34

துண்டு 26

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் பாலுக்கஹயய கெப்பிரியெயய கொலலெனெனயாய, கெப்பிரியெயய அல்லது பாலுக்கஹயய, விபரம் ஓலைவயல் வேயநத கலவீடு கலலால் கட்டப்பட சினறு, "ஊருகெற" சினறு, கட்டின பகுதி, ஒரு துண்டுக கற்பாறை, காள், சிறிய குளம் அடங்கிய 25-50 வருடமுள்ள தெனனநதோட்டம் சேனை, புகையிலை, நெலவயல், தரைநிலம், தெரு, உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, விசாலம் ஏ 91, ஸ்ர 2, ப 0

துண்டு 27

காணியின் பெயர் லெனவ எஸரேட் (பண்டிப்பொல பகுதி) அல்லது பண்டிப்பொல எஸரேட் கொலலெனெனயாய, கற்பாயய, மொற கொலலெனெனென, விபரம் 2 மண ஓலை வீடுகடங்கிய 20-50 வருடமுள்ள தெனனநதோட்டம், உரித்தாளியின் பெயர் கொழுமடி, கிரககறி வீதி "சீதா" வில் திரு A H T த செயசா மேற்பாத்திருக்கும் திருமதி E A கூறே, திருமதி W A பொன்னடோ, திருமதி A H T த செயசா, விசாலம் ஏ 28 ஸ்ர 1, ப 07

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1956 ம இல டிசம்பர் மாதம் 19 ந தேதி காலை 9 30 மணிக் கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்படும் அக்காணி யில் அவர்களுக்கான உடந்தைகளை தளமையையும் குறித்த காணியை எதிர்த்தகான நடை ஈடுபற்றிய அவர்களின் விபரங்கடங்கிய நடை ஈடுபற்றிய தொகையையும், அததோகை கணிக்கப்பட்ட விபரங்கடங்கிய 1956 ம இல டிசம்பர் மாதம் 11 ந தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பி எச் த செயசா,
குருநாகல் டிஸ்டிரிக் உதவி
அரசாட்சி ஏசனேடு

குருநாகல் கச்சேரி,

1956 ம இல நவம்பர் 5 ந ௨

கவனிக்க வேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

கு இல LA/LG/54/34/7 54 LG 414

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1955 ம ஆண்டின் மே மாதம் 13 ந திகதிய 10,794 ம இலக்க அரசாங்க கெடுபதத்திற்கையில பிரசுரிக்கப்பட்ட, 1955 ம ஆண்டின் மார்ச் மாதம் 25 ந திகதிய 5 55 LG 414 ம இலக்க பிரகடனத்தில் காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி —

குருநாகல் மாவட்டம், வேவுடலிலை கற்பத்த, வேவுட கோரன், பகமுண்டன் கிராமத்திலுள்ளதும் 1,107 ம பிரதமப்படத்தககு 3 ம இணைப்படத்தில் அளந்து காட்டப்பட்டுள்ளதும்பொருள் கீழ் வரும் காணி

துண்டு 24

காணியின் பெயர் தெயசிவாவி எஸரேட், விபரம் கலலால் கட்டப்பட கற்கூசும், ஓலைவயல் வேயநத செங்கலால் கட்டப்பட்ட வீடுமடங்கிய 40-50 வருடங்களுள்ள தெனனநதோட்டம் உரித்தாளியின் பெயர் வேவுட, பரகஹத்தெயிவிவிருக்கும், திரு P L சேருப்பாடி, மாவத்த கம் மலனத்தெயிவிவிருக்கும், திரு H சயமன், விசாலம் ஏ 4, ஸ்ர 3, ப 39 5

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் தேதி பி ப 3 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடடுதல்தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

பி ஏசு த சொயசா,
குருநாகல் டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு
குருநாகல் கச்சேரி,
1956 ஆண்டு நவம்பர் மீ 5 ந் உ.

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரையோ இதை குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் கு இல L A / 7638

J/LG/2462

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1953 ம் ஆண்டின் மே மாதம் 8 ந் திகதிய 10,524 ம் இலக்க அரசாங்க கெசெற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 1956 ம் ஆண்டின் 'கெசெற' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 1956 ம் ஆண்டின் 'கெசெற' பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட "பிழைதிருத்தம்" மூலம் திருத்தப் பட்டுள்ளதல்லாமல் 1953 ம் ஆண்டின் மார்ச் மாதம் 31 ந் திகதிய J/LG/2462 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி.

குருநாகல் மாவட்டம், தம்பதேனி தற்பத்த, மயிருவதி கோரலை, முறுத்தெக்கெ கிராமத்திலுள்ளதும் 14 ம் இலக்கப் பிரதம் பட்டத்துக்கு 4 ம் இணைப்பட்டதில் அளந்து காட்டப்பட்டுள்ளதல்லாமல் கீழ்வரும் காணி

துண்டு 141

காணியின் பெயர் சமேல் பிறழியவத்த, விபரம் 50 வருடமுள்ள 13 தெனனை மரங்கள கொண்ட தெனனை தோட்டம்

உரித்தானியின் பெயர் கம்பகா, பெண்டிய மூலலிலிருக்கும் திருமதி A D தோலு சொபாய இசாசுபகச்சேகாமினேயும், குருநாகலிலிருக்கும் பிரகா திரு P M P இரத்தநாயக்காவும், விசாலம் ஏ 0, று 0, ப 31 0

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் தேதி மலை 3 45 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுகின்றனா

பி ஏசு த சொயசா,
குருநாகல் டிஸ்திரிக் உதவி
அரசாட்சி ஏசுண்டு

குருநாகல், கச்சேரி,
1956 ம் ஆண்டு நவம்பர் மீ 5 ந் உ.

இலக்கம் LM 5594

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் P P A 847 கிராமம்—தலதுவ

துண்டு 1

காணியின் பெயர் பீலவத்த விபரம் கலவன பரிசுக்கம், ஒரு நிரந்தரமற்ற பாடசாலைக் கட்டிடத்தையும் ஒரு நிரந்தரமற்ற-கற்கூசையு முடைய தோட்டம், உரிமையாளர் எம் ஐ ஏ சாஹீட், உளனூர் டாக்டர், தலதுவ எம் எம் முஸ்தபா, உளனூர் டாக்டர், அலிசாவெல்ல, ஏ எல் முஹமது வெப்பே, தலதுவ விசாலம் ஏ 0, று 2, ப 10 7

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ந் தேதி, காலை 9 30 மணிக்கு தெஹி ஒவ்ஹர் காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

டி அலுவலகார,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கேகாலக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஓக்டோபர் 29 ந் உ.

இலக்கம் 5565

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உபபிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் P P A 849 கிராமம்—பொறலனகட

துண்டு 1

காணியின் பெயர் மெல்லகாஹுதெனன் அல்லது பிறறதெனிய விபரம் 10 தெனனை 5 பாகு, 1 பெடிதெல, 10 றப்பா மரங்களையு டையதோட்டம், உரிமையாளர் பி கெ மாதேனிலை, பொறலனகட, பரப்பு ஏ 0, று 3, ப 16 1

துண்டு 2

காணியின் பெயர் ஒவ்ஹர்வத்த, விபரம் 5 தெனனை, 5 பலா, 3 மா, 9 பாகு, 1 லுலுமிதெலை மரங்களையும் ஒரு நிரந்தரமற்ற பாடசாலைக் கட்டிடத்தையும் உடைய தோட்டம், உரித்தானியின் பெயர் எம் சாதிரி, எம் ஜேமி, எம் சைமென், எம் பெயாடினேரி, எம் சமயவாஹுன், பொறலனகட, விசாலம் ஏ 0, று 2, ப 34 5

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ந் திகதி, காலை 10 30 மணிக்கு தெஹி ஒவ்ஹர் காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

டி அலுவலகார,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசுண்டு

கேகாலக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஓக்டோபர் 29 ந் உ.

திருத்தம்

1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 15 ம் திகதி, 10,942 ம் இலக்க இலங்கை அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 1950 ம் ஆண்டு 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினமே 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் திகதி L A 3596 இலக்கமுடன கொடுபட்ட அறிவித்தலின் 6 ம் வரியில் ஆரம்பப்பட்ட இலக்கம் ' A 2339 ' ஐ அசுறறி ' A 2334 ' என்ற இலக்கத்தை அமைக்கவும்

திருத்தம்

1955 ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந்திகதி, இலங்கை அரசாங்க கச்சேரி பத்திரிகை பகுதி III இலக்கம் 10810 ல் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 5 ம் பிரிவினையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தினையும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி அவர்களால் 17 6 55 ல் பிரசுரிக்கப்பட்ட இல 3/IR/1941, R/Q 4175/75 ஐக் கொண்ட விளம்பரத்தின் கீழ் விபரத்தின் மேலும் இரண்டாம் வரியில் இருக்கும் "வத்தறப்பொலா" எனவும் பெயரை நீக்கவும்

காணிக் கச்சேரியையப்பற்றிய அறிவித்தல்

தெனையும் மற்றும் உணவுப் பரிசீலனைக்காக உரிய மத்திய வகுப்புத் திட்டம்—புரியும் பொக்கணம்

1 யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அலுவலகங்களில் காணியபிவிருத்திச் சட்டத்தின்கீழ் தென்கிழை நாட்டுவதற்கும் மற்றும் உணவுத் தானியங்களை செய்வதற்கும் மானுவரி நெறு செய்கையும் உட்பட குறிக்கப்படும் காணிப் பங்குகள் வழங்குவதற்கும் ஆட்களைத் தெரிவு செய்யும் நோக்கமாக ஓர் காணிக் கச்சேரி நடத்தவாரா காணியின் விபரங்கள் கீழே குறிக்கப்படும் அட்டவணியில் காணக் காணிப் பங்குகளுக்கு நீர்ப்பாய்ச்சல் வசதிகள் எவ்வித காலத்திலும் கொடுப்பாட்டானு எனப்பத முக்கியமாக கவனித்தல் வேண்டும்

2 மத்திய வகுப்பு இலங்கையரிடமிருந்தே விண்ணப்பப் பத்திரங்களை அனுமதிக்கப்படும் மத்திய வகுப்பு இலங்கையரென்பது பின்வருமாறு சட்டம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது—குறித்த ஒரு திகதிக்கு நேரமுதலிய பங்குளி மாதம் முடிவாகியிருந்த திகதியில் முடிந்த வரிமதிப்பு வருடத்துக்கு 1932 ம் ஆண்டின் வருமானவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி கணிக்கப்பட்ட ஒருவருடைய வருமானம் பன்னிராயிரம் ரூபாய்க்கு மேற்படுமானால் அவரை அத்திகதியில் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கு ஓர் மத்திய வகுப்பு இலங்கையரென்று எடுத்துக்கொள்ளா திருத்தல் வேண்டும் ஆயின்—

(1) புருஷன் மனைவியாகிய இருவரின் விஷயத்தில் 1932 ம் ஆண்டின் வருமானவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி முறைப்படி கொடுக்கப்பட்ட அறிவித்தலை அனுசரித்து, வெவ்வேறு வரிமதிப்புகள் கேட்டுக்கொள்ளப்படும் செய்யப்படுகிறபொழுது அப்புருஷன் மனைவியாகிய ஒருவருவரின் நியதவருமானம் கணிக்கப்படுதல் வேண்டும்

(2) தக்க அதிகாரமுடைய ஒரு கோடாளின் தீர்ப்பின்படி தங்கள் கல்யாணம் தள்ளிவிடப்படாத, அல்லது முறைப்படி முடிக்கப்பட்ட ஒரு பிரிந்திருத்தல் உறுதியின்படி வேறுகப்பிரிந்திராத புருஷன் மனைவியின் விஷயத்தில் புருஷன் மனைவியாகிய அவ்விருவரின்தும் ஒன்றாகச் சேர்ந்த நியத வருமானம் மொத்தமாக இருப்பதிநாலாயிரம் ரூபாயிற்கு மேற்படுமானால் அப்புருஷன் மனைவியாகிய இருவரின் ஒருவராவது இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கு ஓர் மத்தியவகுப்பு இலங்கையரென்று எடுத்துக்கொள்ளப்படாதிருத்தல் வேண்டும்

(3) விண்ணப்பப்பத்திரங்கள் இணைப்பிரதியில் யாழ்ப்பாண மாவட்ட அலுவலக அலுவலகப் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படல் வேண்டும் விண்ணப்பப்பத்திரங்கள் 1956 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ந்திகதி, நண்பகல் 12 மணிகு முன்னதாகக் கிடைக்க அனுப்பவேண்டும் காணிக் உறையின் இடது பக்கத்தின்மேற் கோணத்தில் மத்தியவகுப்பு புரியும்பொக்கணியில் காணி கோரும் விண்ணப்பம் என முக்கவரியிடப்பட வேண்டும்

(4) விண்ணப்பப்பத்திரங்கள் கீழே குறிக்கப்பட்ட அட்டவணி (ஆ) தரப்பட்ட மாதிரிப் பிரகாரம் அனுப்பப்படல் வேண்டும் விண்ணப்பக்காரர் விண்ணப்பப்பத்திரங்கள் தாங்களே தயாரித்து அனுப்பவேண்டும் மாதிரிப் பத்திரங்கள் இக்கநேராலில் கொடுக்கப்படமாட்டா மாதிரிப்பத்திர பிரகாரம் வரையப்படா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

(5) ஒருவொரு விண்ணப்பங்களும் ரூபா 100 செக்ஸும்குட்பட அல்லது மணி ஓடா அல்லது போஸ்டல் ஓடா மூலம் கட்டுப்பணமாக அனுப்ப வேண்டும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பக்காரருடைய கட்டுப்பணம் திருப்பிக்கொடுக்கப்படும் மற்ற தெரிவுசெய்யப்பட்டவர்களுடைய கட்டுப்பணத்தில் நாளமயிக்கப்பணமாக காணிப்பங்கீட்டின் பேரால் ஏற்றுக் கொள்ளப்படும் மிகுதியை கொடுக்கப்பட்ட காணிப்பங்கீட்டின்கீழ் காட்டுமுதலியவற்றை வெட்டித் திருத்தி பரிசீலனைக்காக ஏற்றுமாதிரி அபிவிருத்தி செய்வதற்குரிய அத்தாட்சிகள் மாவட்ட அலுவலகம் திருத்தி அறிந்தபின் கொடுக்கும்

(6) தனிப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரிமே அங்கீகரிக்கப்படும் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் பின்பு தங்களுள்ளேயே பகுதி பகுதியாகச் சேர்ந்து தங்கள் காணியில் பரிசீலனைக்காக உதவக்கூடிய சங்கங்கள் வகுப்புத்தற்கு அனுமதிக்கப்படும்

(7) தெரிவு செய்யப்படுவோர் காணி கொடுத்த திகதியிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் அக்காணி முழுவதையும் துப்பரவு செய்து, எரித்து, வேலிப்போடவேண்டும் அக்காணியில் தென்னம்பிள்ளைகளும் மற்றும் உணவுத் தானியங்களும் மானுவரி நெறுயிரி உட்பட செய்கை பண்ணுதல் வேண்டும்

(8) தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர் குறிக்கப்படும் திகதியில் தங்கள் தங்கள் காணிப் பங்குகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக விருத்தல் வேண்டும் தவறுவோரது தெரிவு ரத்துச் செய்யப்படும்

(9) தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர் காணியின் திருத்தப் பட்டியிலும் திருத்தம் 4 வீதம் வருடாந்தக் கட்டணமாக கட்டவேண்டும் சரியான தொகை காணிக்கச்சேரியில் அறிவிக்கப்படும்

(10) விண்ணப்பப்பத்திரத்தில் எந்தத்தகவலும் உண்மையற்றதென்று காணப்படுமானால் அவ்விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் விண்ணப்பக்காரன் முன்னரே தெரிவு செய்யப்பட்டிருந்தால் குறித்த தெரிவு ரத்துச் செய்யப்படும்

சி நவரத்தினம் ம் ஸ்ரீ காந்தா, காணிக் குமாஸ்தர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அலுவலகம் யாழ்ப்பாணம் கச்சேரி, 1956 ம் ஆண்டு நவம்பர் 5 ந்த வ

அட்டவணி—அ

காணியின் எல்லைகள் கீழே குறிக்கப்பட்டிருக்கிறது, வடக்கு கண்டாவின் கண்டிக்குளம் ரோட, கிழக்கு கொடுக்கை ஆறு நெத்தலி ஆற்றின் ஒரு கிளை, தெற்கு பரந்தன் முல்லைத்திவு, ரோட, மேற்கு புதுதி ஆறு

அட்டவணி—ஆ

1. விண்ணப்பக்காரரின் பெயர் _____
2. விண்ணப்பக்காரரின் தற்போதைய விலாசம் _____
3. விண்ணப்பக்காரரின் நிரந்தர குடியிருப்பும் விலாசமும் _____
4. வயது _____
5. தொழில் _____
6. விண்ணப்பக்காரரின் பராமரிப்பில் தங்கியிருப்பவர்களும் அவர்கள் எவ்வகையிற் சொந்தமென்றும் _____
7. தற்போதைய வருடாந்த வருமானம் (வருமானவரிப் பத்திரம் அல்லது வேறு நம்பிக்கைக்குரிய அத்தாட்சிப்பத்திரமோ விண்ணப்பத் துடன் இணைக்கப்படல் வேண்டும்) _____
8. காணிப் பங்கீட்டில் செலவு செய்வதற்கு விண்ணப்பக்காரரிடமுள்ள பணம் _____
9. விண்ணப்பக்காரரிடமோ அல்லது மனைவியின் பேரில் உள்ள காணிகளின் விபரங்களும் அதன் விலைமதிப்பும், அவற்றின் விஸ்திரணம், இருக்கமுடிமும் _____
10. காணியிலிருந்திச் சட்டத்தின் கீழ் விண்ணப்பக்காரனுக்கு அல்லது மனைவிக்கு ஏதாவது முடிக்குரிய காணிகள் கொடுப்பதற்குந்தால் அவற்றின் விபரம் _____
11. வேறு விசேஷ தகவல்கள் _____
12. விண்ணப்பத்துடன் அணைக்கப்பட்டிருக்கும் மணி ஓடா, போஸ்டல் ஓடா, அல்லது செக்கின் விபரம் _____

விண்ணப்பக்காரரின் கையொப்பம்

திகதி _____

காணி மீட்டற் சட்டம்

LEO/APL 1565/J 56 I/351
எனது இல LH/A 562

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தினையும் பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதை அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொடுக்கலான தீர்மானித்திருப்பதால்,

காணி அபிவிருத்தி மந்திரி சானல் பேசுவல் டி சிவவா ஆசிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்கீழும் குறித்த காணி ஒரு பரிசுரத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சா பே டி சிவவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1956 ம் ஆண்டு செப்டம்பர் 22 ந்த வ

அட்டவணி

ஆரம்பப்பட இல A 2707 கிராமம்—பொல்கொடை

துண்டு 1
காணியின் பெயர் தமினினைக்கறாவத்தையும் மத்தியாகறவத்தையும் விபரம் 25 வயதான ரப்பர், தென்கிழை, கழுக்கு, ஆசியப் பலர், மா, ஜம்பு ஆசிய மரங்களின் கொண்டுள்ள உரிமைகேட்பவர் அடிப்படையில், மஹாபெல்லையச் சேர்ந்த யக்கோப்பிட்டியாக்கே பேய்திரிசு கிள்கோவும் மஹா மெலுதியாகே கோடா அலப்பிநோனுவும் விசாலம் ௭ 0, ஸ்ர 3, ப 25 9

துணை 2

காணியின பெயர் தமிழினனகறாவதையும் மடத்தியகறாவதையும், விபரம் 25 வயதான ரப்பர், தென்னே, மரம், ஆசினிப் பலாமரம், கறகின்று ஆகியவற்றைக்கொண்டுள்ளது உரிமைக்கேட்பவா பெயர் அமுபோமுலலை, மஹா பெலலையைச் சேர்ந்த யக்கோபிடடியாகே பேதிரிக சிங்கோவும், மஹாமெலையாகே டோனா அலயினோனாவும் இவாகடகெதிராய, பண்டாரகமை, பெர்ல கொடையைச் சேர்ந்த மஹாயானகே மிலலினோனாவும், விசாலம் ஏ 0, றா 0, ப 323

துணை 3

காணியின பெயர் தமிழினனகறாவதையும், விபரம் தோட்டம் கமுரு மரங்களைக் கொண்டுள்ளது, உரிமை கேட்பவா பெயர் அமுபோமுலலை, மஹாபெலலையைச் சேர்ந்த யக்கோபிடடியாகே பேதிரிக சிங்கோவும், மஹாமெலையாகே டோனா அலயினோனாவும், இவாகடகெதிராய, பண்டாரகமை பெல்கொடையைச் சேர்ந்த மஹாயானகே மிலலினோனாவும், விசாலம் ஏ 0, றா 0, ப 19

துணை 4

காணியின பெயர் தமிழினனகறாவதையும், விபரம் தோட்டம், தென்னே மரங்களைக் கொண்டுள்ளது, உரிமை கேட்பவா பெயர் அமுபோமுலலை, மஹாபெலலையைச் சேர்ந்த யக்கோபிடடியாகே பேதிரிக சிங்கோவும், மஹாமெலையாகே டோனா அலயினோனாவும், இவாகடகெதிராய, பண்டாரகமை, பெல்கொடையைச் சேர்ந்த மஹாயானகே மிலலினோனாவும், விசாலம் ஏ 0, றா 0, ப 131 மொத்தம் ஏ 1, றா 0, ப 231

குறி இல J 54 L 175/LD 7492

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின பொருடே இதனைக்துள்ள, அட்டபணியிற விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எனணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எனக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவர் மூலமாக தங்கால சோகியூட பங்களாவில் மாகழி மாதம் 15 ந திகதி, கால 11 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்டஈடு கோரும் விவரத்தையும், நஷ்டஈட்டுத தொகையையும் அததொகையைக் கணக்கிடுத விவரத்தையும் மாகழிமாசம் 8 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், அம்மாந்தோட்டை டிலத்திரிக உதவி எஜன்ற வி பி ஏ பெற்று ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின 7 ம பிரிவினபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

வி பி ஏ பெற்று,
டிலத்திரிக உதவி அதிகாரி

அம்மாந்தோட்டை,
1956 ம ஆண்டு நவம்பர் 23 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இல 1/275 கிராமம்—தாறப்பெறிய இ சி ப இல 275

துணை 126

காணியின பெயர் எம்புலபகமிக்கவத கிறினதென, விபரம் 28 வருடமான 100 தென்னேக உள தென்னதோப்பு, உரிமை கேட்பவா பெயர் கே ஜி டிலலினஹாமி, தாறப்பெறிய, நிஹுவ, பெலியத்த விசாலம் ஏ 1 றா 1, ப 29

துணை 127

காணியின பெயர் எம்புலபகமிக்கவத கிறினதென விபரம் தென்னத தோப்பில் ஓர் பகுதி (பயிரிடப்படாமல்) உரிமை கேட்பவா பெயர் கே ஜே டிலலினஹாமி, தாறப்பெறிய, நிஹுவ, பெலியத்த, விசாலம் ஏ 0 றா 0, ப 11

துணை 128

காணியின பெயர் எம்புலபகமிக்கவத கிறினதென, விபரம் தென்னத தோப்பில் ஓர் பகுதி (பயிரிடப்படாமல்) உரிமைகேட்பவா பெயர் கே ஜி டிலலினஹாமி, தாறப்பெறிய, நிஹுவ, பெலியத்த, விசாலம் ஏ 0, றா 0, ப 07 மொத்தம் ஏ 1, றா 2, ப 07

நாளுவித அறிவித்தல்கள்

இல 7287

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிபிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

இந்தோட்டை பிளவுட கோப்பறேனை அதிபர், கொழுமுடி புலலேல ரேட்டிலுள்ளதும் 3,083 ம முடிவான கிராமத்திட்டப் படத்தில் 1 ம (பகுதி) காணத்தினைமுகிய முடிக்குரிய காணியில் 1 றாட 24 4 போச்சலு நிலத்தை தங்கை தலைமை காரியாலயம் கடவுதற்காக்க குத்தகைக்குத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 99 வருடம், ஒவ்வொரு 30 வருடத்திற்கொருமுறை வாடகை குறைப்பதைப் பற்றியோ, கூட்டுவகைப்பற்றியோ ஆலோசனைக்கு எடுக்கப்படும்

(ஆ) வாடகை வருடம் ரூபா 4,000/00 ;

(இ) குத்தகை பெறுபவர் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்தின அரசாங்க நகரமைப்புத் திட்டப் பெறுபு பானரும், அரசாங்க கட்டுவேலை அதிரும் ஆகிய இருவரும் திருப்திப்படுமபடியாக அந்நிலத்தில் பிளவுட கோப்பறேனை தலைமை காரியாலயம் நிறுத்தல் வேண்டும்,

(ஈ) கூட்டத்தின முகப்பில் மோட்டார் வண்டிகளை நிற்பாடும் பொருடே வேண்டிய நிலத்தைத் தள்ளி அதில் ஒரு வீதியை அமைக்க வேண்டும் இக்காணியை மேல குறிக்கப்பட்ட தேவைக் கொழிய வேறு யாத்தொரு தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினால் அன்றி இது வழங்கப்படும்

மு இராஜேந்திரா,
காணி அதிகாரி

கொழுமுடி,

1956 ம ஆண்டு நவம்பர் 9 ந உ

இல LS 3784

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

“வக்கிலண்ட ரீக் கொம்பனி லிமிடேட்” என்பவர்கள், வதுனை டிலத்திரிக உடுக்கிறத் மாவட்டத்தைச் சேர்ந்த கம்பஹாக கோரணியிற வெவேகம் கிடுவனகமவிலுள்ளதும் A 216 ம இலக்க பிரதம் படத்தில் 208 ம 210 ம, 218 ம 219 ம இலக்க காணத்தினைமுகிய முடிக்குரிய காணிகளிலிருந்து ஏற்குறைய ஏ 43, றா 2, ப 22, நிலத்தை, அதில் விறகு மரங்கள் பாதுகாப்பதற்காக குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 10 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 1,312/வீதம்,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், வதுனை டிலத்திரிக அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடியாக, அந்நிலத்தில் உள்ள விறகு மரங்களைப் பாதுகாக்க வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை விறகு மரங்கள் நாட்ட உபயோகிக்கலாமன்றி வேறு ஏதற்கும் பயன் படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத் தேதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினால் அன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழுமுடி,

1956 ம ஆண்டு நவம்பர் 9 ந உ

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

இத்தால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், 1956 ம ஆண்டு ஆணி மாதம் 29 ந திகதியின 10,945 ம இலக்க இலங்கை அரசாட்சி “கெச்செற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலின இரண்டாம் பகுதியைத் தீவிரத்தி, பின் வருவனவற்றைச் சோக்க வேண்டும் இது யாழ்ப்பாண மாவட்ட தெனமருட்சிப் பகுதியில், இலங்கைக் குருடு செவிடு பள்ளிக்கூட அதிபர் சபை, ஓர் குருடா செவிடா பள்ளிக் கூடத்தை அமைக்கும் பொருடே அறிவித்த அறிக்கை

2 (அ) காலம் வருடம் 99

கொழுமுடி,

1956 ம ஆண்டு நவம்பர் 2 ந உ

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிகளாக

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents:—		North-Western Province	—
Western Province	—	North Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1496
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	1505
North Central Province	—	Land Redemption Notices	1506
Province of Uva	—	Miscellaneous Land Notices	1507
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, &c

Land Acquisition Notices**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 398 OF 1956

Reference No LA 1112/J56 T387

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I

SCHEDULE

II

Government Agent, Assistant Government Agent
or other authorized officer

Description of Land

The Government Agent, Jaffna District, or other
officer authorized by himAll that allotment of land called Koviyanthidal, in extent approximately
2A 3R 0P, situated in the village of Chunnakam, D R O's Division of
Valikamam North, Jaffna District, and bounded as follows —North and East by Crown land,
South by lane from Chunnakam to Urumpiray,
West by Railway reserve**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 399 OF 1956

Reference No LA/MD/56/51-J56 H159

By virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent, or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, October 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I

SCHEDULE

II

Government Agent, Assistant Government Agent or
other authorized officer

Description of Land

The Government Agent, Kurunegala District, or
other officer authorized by himA portion, in extent about $\frac{1}{2}$ acre out of the land called Imbulgahumulawata,
situated in Mawatagama Village, Arampola Palata, Weudawilli Hatpattu,
Kurunegala District, and bounded as follows —North by hospital premises,
East by Delgolla Estate and land donated to Crown by Sir A E de Silva
from Delgolla Estate
South by land donated to Crown by Sir A E de Silva from Delgolla
Estate,
West by remaining portion of the same land

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 400 OF 1956

Ref No MA/AC/3694/56—J 56 LG 428

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, Municipal Commissioner, Colombo, or other officer authorized in that behalf by such Government Agent, Assistant Government Agent or Municipal Commissioner, Colombo, and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in Column II of that Schedule

Colombo, November 2, 1956

C P DE SILVA
Minister of Lands and Land Development

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent, Municipal Commissioner, Colombo, or other authorized officer	Description of Land
The Municipal Commissioner, Colombo, or other officer authorized by him	All those allotments of land bearing assessment Nos 185, 187, 189 189/1 189/1A, 189/2, 189/3, 189/4 189/5 189/6 189/9 189/7 189/8 189/10 189/11, 189/12, 189/14, 189/16, 189/17, 189/19, 189/20, 189/26, 189/32 189/48, 189/61 and 189/71, Dematagoda Road, in extent about 1A 2R 31P, situated in Maligakandē Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows — North east by land bearing assessment Nos G 217, 211, G 267 G 205 and 205, Dematagoda Road South east by Dematagoda Road South west by land bearing assessment No G 181, Dematagoda Road and Railway land (Crown), North west by Railway land (Crown)

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I Charles Percival de Silva Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, November 3, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

Column I Reference No	Column II Order No 1956	Column III Acquiring Officer	Column IV Description of Land
QB 72/J/AL/2070	401	The Government Agent, Colombo District	Lots 1, 2 3 4, 5 6, 7 and 8 in preliminary plan A 3,581
LA 2953/J 54 L 318	402	The Government Agent, Trincmalee District	Lots 922 923 and 924 in supplement No 2 to inset, No 11 to final topo plan 7
LA/C 88/J/AL/2171	403	The Government Agent, Galle District	Lots 82 84, 85 and 87 in Combined supplement No 1 to final village plans 485 and 487
LA B/7/J/LG/169/53	404	The Government Agent, Galle District	Lots 1 and 2 in preliminary plan A 1,553
LA 3410/J/LG/195/53	405	The Government Agent, Puttalam Adminis trative District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12 in preliminary plan A 1,373
QA 32/J/HLG/1559	406	The Government Agent, Colombo District	Lot 1 in preliminary plan A 3,025
QB 61/J/TW/1992	407	The Government Agent Colombo District	Lots 3 4, 5, 6 7, 8 9 10, 11, 12, 13 14 15 16, 17 18, 19, 20 21, 22, 23, 25, 26, 27, 28 29, 30, 31 and 32 in preliminary plan A 3,753
LL/A 5638/J/E/523/53	408	The Government Agent, Ratnapura District	Lot 484 in supplement No 7 to final village plan 200
LA/A 27/J 55 E 50	409	The Government Agent, Galle District	Lot 1038 in supplement No 1 to final village plan 637
LB 2253/J 54 E 492	410	The Government Agent, Matara District	Lots 46 and 47 in supplement No 4 to final village plan 183
LB 2246/J 55 E 44	411	The Government Agent, Matara District	Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,436
LA/ED/20/55-J 55 E 187	412	The Government Agent Kurunegala District	Lot 88 in supplement No 1 to final village plan 1009
LA/GA/54/29-J 54 L 233	413	The Government Agent, Kurunegala District	Lots 60 and 61 in supplement No 2 to final village plan 489
LA 3385/K/LLD/2844	414	The Government Agent, Puttalam Adminis trative District	Lots 1, 5, 6 7 8, 12, 13, 14, 15, 16 and 17 in preliminary plan A 946
LD 4873/J 55 L 380 VE	415	The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 2 335
LH/B. 2/J 54 L 220 VE	416	The Government Agent, Kalutara District	Lots 1, 2, 3, 4 5, 6 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 3,941
LH 1109/J 54 L 128 VE	417	The Government Agent, Kalutara District	Lot 1 in preliminary plan A 3 873

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 33 perches, bearing assessment Nos 12, 16, 22, 24, 30 and 34, St Sebastian Hill, situated at Maradana within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North and west by Ceylon Technical College premises ;
East by St Sebastian Hill Road,
South by Railway premises known as St Margarets (Crown)

Ref No J/56 E 125 R/Q125
Colombo September 22 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres, out of the land called Maduwala Estate, situated at Maduwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by land called Ambagahawatte claimed by H D Emanus and Ekman Segera,
East by Maduwala Udahamulla Road,
South by the remaining portion of the same land (road reservation),
West by the remaining portion of the same land

Ref No J/56 E189, R/Q 130
Colombo, September 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

Ref No MA/AC/3286/55

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All those allotments of land bearing assessment Nos 76, 78, 80, Bambalapitiya Road, 2, 4, 8, 10, 12 and 14, Haig Road, in extent about 0A 10R 18 02P, situated in Havelock Town Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by premises bearing assessment No 72 Bambalapitiya Road and premises bearing assessment No 26, Haig Road
East by Bambalapitiya Road,
South by Haig Road,
West by Haig Road and premises bearing assessment No 26, Haig Road

Ref No J 56 LG 344
Colombo, October 15, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

CORRECTION

IN line 4 of the Declaration bearing No J/IR/1941 R/Q 4175/73 of June 7, 1955 made by the Honourable the Minister of Lands and Land Development, under section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in Part III of the *Ceylon Government Gazette* No 10 810 of June 24, 1955, delete the name "Wattarapola"

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Galpottewatta in extent about 0A 3R 25P, situated at Dambara, Gorokgoda V H's Division Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by land claimed by Mr R D Alosingho and Mrs R D Sanchohonona,
East by land claimed by Mr W Neposingho,
South by Kahawala Millewa V C Road and remaining portion of the same land,
West by cart track

Ref No J55 E155
Colombo, October 22, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 4½ acres, out of the land called South Wanarajah Estate, situated in Dickoya Village, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North, south and west by lot 28 in P P A 2,015,
East by South Wanarajah Estate (T P 48658) and P W D Road from Norton Bridge to Dickoya

Ref No J 55 T506/LD 4924
Colombo, October 8, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1½ acres out of the land called Katukelle Estate (Pauchard Gardens), situated in Pitakanda Village, Dodanwela, D E O's Division of Kandy and Pata Hewaheta, Kandy District, and bounded as follows —

North by land claimed by Mr D J Jayasekera,
East by land claimed by Messrs G C Mendis and S A Chinniah,
South by land claimed by Cuda Banda Nugawela Dissawa,
West by P W D Road to Anewatta

Ref No J/55 E 504/LD 4906,
Colombo, October 22 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

No LA/A 35

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Ihalgedara Watta in extent 0A 0R 30 0P situated in Elpitiva Village, Bentota Walallawita Koral, Galle District, surveyed and described as lot 1 in preliminary plan A 1,244

Ref No J54 E484/LA/A35,
Colombo October 15, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A strip about 1,759 ft long and 12 ft wide from the lands called Nugagahawatte and Nikaketiya depicted as lots 14Br, 14Bc, 14Bd, 14Bm, 14Bn, 14Bo, 14Bp, 14Bq, 14Br, 14Bs, 14Bt, 14Bv, 14Bx and 14By in F V P 303, excluding a 4ft strip along the land claimed by M Himmappu and a block 40 ft by 12 ft from the land claimed by S H D with Singho, situated in Kudawella East, Gnuwa Pattu West, Hambantota District and bounded as follows —

North by the land called Nugagahawatte,
East by Foreshore,
South by the lands called Nikaketiya and Kolonnawa
West by the lands called Nikaketiya and Nugagahawatte

Ref No L D 7340/J 55 C 382
Colombo, October 10 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 150 ft x 10 ft out of the land bearing assessment No. 195, Bar Road, situated in Mattikali within the Urban Council limits of Batticaloa, Manmunai Pattu North Batticaloa District; and bounded as follows —

North by land claimed by Kadramathamby,
East by Bar Road,
South by remaining portion of the same land
West by Mattikali Aru

(2) A portion, in extent about 250 ft x 10 ft out of the land bearing assessment No 94, Kadramer Road, situated in Mattikali within the Urban Council limits of Batticaloa, Manmunai Pattu North, Batticaloa District, and bounded as follows —

North and south by remaining portions of the same land,
East by Mattikali Aru,
West by Kadramer Road

Ref No J 56 LG 342
Colombo, October 23, 1956
Batticaloa Kachcheri Ref No LD 3652

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Puranawela Puranaidama, in extent 3A 3R 2P, situated in Telambugaswewa Village, Hurulu Palata, Anuradhapura District, surveyed and described as lot 48 in Extract 1 to village plan 1,423

Ref No J54 L79
Colombo, October 3 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

24 allotments of land surveyed and depicted as lots 12, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 49, 50, 47, 51, 52, 53, 54, 55, 56 in extract 1 to village plan 1,417, 21, 48 in extract 1 to village plan 1,418 and 206 and 207 in extract 1 to village plan 1,420, totalling in extent 21A 3R 6P, situated in Karuwalagaswewa, Pahala Nittewa, and Galenbindunuwewa villages respectively in Hurulu Palata, Anuradhapura District

Ref No J/LLD/583/53 (VE)
Colombo October 3, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0A 3R 36P, out of the land called Gambirgaswewakele (lot 1 AY in F V P 477), situated in Gambirgaswewa Village, Galkadawala Tulana, Nuwragam Palata West D R O's Division, Anuradhapura District, and bounded as follows —

North by the remaining portion of the same land ;
East by part of lot 1 AV in F V P 477
South by part of lot 1 AW in F V P 477 and Crown land,
West by stream

(2) A portion in extent about 1A 0R 32P out of the land called Gambirgaswewakele (lot 1 AW in F V P 477) situated in Gambirgaswewa Village Galkadawala Tulana, Nuwragam Palata West D R O's Division, Anuradhapura District and bounded as follows —

North by part of lot 1 AY in F V P 477,
East by lot 1 AX in F V P 477 and stream,
South by stream,
West by Crown land

Ref No J 56 L 51
Colombo, October 15 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

21 allotments of land called Helambagahakotuwa and Kuratiyawawela totalling in extent 10A 0R 19P situated in Kuratiyawawa Village, Village Headman's Division of Medalassa Tulana, Anuradhapura District, surveyed and described as lots 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 and 48 in supplement No 2 to final village plan 967

Ref No J 55 L549
Colombo, October 8, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 0A 1R 30P out of the land called Marawehena situated in Panakawa Village Gandolaha Pattu, Beligal Korale Kegalla District, and bounded as follows —

North by the land called Bandarahena,
East and South by the remaining portions of the same land separated by a well
West by Polgahawela Kegalla Main Road and Ela land claimed by Mrs D P Kannangara

Ref No 1/55 HA 439/LM 5592
Colombo, October 15 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) The land called Leenyamandiyewatta, in extent about 1½ acres situated in Gantuna Udagama Village, Gantuna Wasama Paranakuru Korale, Kegalla District, and bounded as follows —

North by Pillewa Ela,
East by the land called Dampelgodayalewatta,
South by Ambalakanda-Undugoda V C Road
West by Leenyamandiya paddy fields

(2) A portion, in extent about ¼ acre out of the land called Dampelgodayalewatta, situated in Gantuna Udagama Village, Gantuna Wasama, Paranakuru Korale, Kegalla District, and bounded as follows —

North by Pillewa Ela
East by remaining portion of the same land,
South by the remaining portion of the same land and Ambalakanda-Undugoda V C Road,
West by the land called Leenyamandiyewatta and Ambalakanda-Undugoda V C Road

Ref No J/55 E201/LM 5588
Colombo, October 16 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2 acres out of the land called Halgolla Group (Malalpola Division), situated in Malalpola Village, Dombepola Wasama, Dehgampal Korale and Lower Bulathgama, Kegalla District, and bounded as follows —

North and west by remaining portions of the same land,
East by the land called Kovilamulawatta and a stream,
South by Yatiyantota-Amanawala P W D Road

(2) A portion, in extent about 100 ft × 10 ft (1,000 sq ft) out of the land called Kovilamulawatta, situated in Malalpola Village, Dombepola Wasama, Dehgampal Korale and Lower Bulathgama, Kegalla District; and bounded and follows —

North and south by remaining portions of the same land,
East by School land,
West by the land called Halgolla Group

Ref No J/55 E 321/LM 5579,
Colombo, October 26, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No R/Q 4175/73

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,992 Situation—Galkissa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mahawatta, part of assessment No 104, Hotel Road	Coconut garden (bare land)	Messrs Ceylon Hotels, Ltd, Managing Director, P A Ediriweera, P O Box 34, Colombo	0	0	50
2	Do	Ditto contains an asbestos roofed masonry building	do	0	4	24

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on December 22, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, October 29, 1956

U A GUNERATNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 3360/LA 3360/A,

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 2,277 Village—Elkaduwa and Wehigala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Thalngamada Estate	Patana	N Porolis Fernando, 104 Stafford Place, Maradana, Colombo	10	1	28
2	Do	Patana and rock, contains a footpath	do	8	2	14
				<hr/>		
				19	0	2

Preliminary plan No A 2,333 Village—Elkaduwa and Wehigala

1	Thalngamada Estate	Rubber over 30 years	N Porolis Fernando, 104, Stafford Place, Maradana, Colombo	2	2	4
2	Do	Rubber over 30 years, contains an earth well, 4 permanent buildings of masonry walls and zinc roof, two temporary latrines one of mud walls and straw roof and the other of mud walls and zinc roof and an old path	do	31	0	37
3	Do	Rubber over 30 years	do	0	0	10
4	Do	do	do	0	0	36
5	Do	do	do	4	0	1
6	Do	do	do	5	3	16
7	Do	Rubber over 30 years, contains an earth well and an ambalama with masonry walls and tiled roof	do	3	2	6
9	Do	Rubber over 30 years	do	5	2	18
				<hr/>		
Total				53	0	8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on December 21, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 14, 1956, the nature of their interests in the lands the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matale, October 19, 1956

A L PERERA,
Government Agent

CORRECTION

IN line 4 of the notice bearing No LA 3596 dated June 7, 1956, under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, and published in the *Ceylon Government Gazette* No 10,942 of June 15, 1956, the Preliminary Plan number should be read as "A 2334" and not as "A 2339"

No LA/A 40

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for new bridge at Atumale Ferry to wit —

Supplement No 1 to final village plan No 526 Village—Mapalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1134	Atumalewatta	Garden contains no cultivation, contains the foundation of an old house*	Karunasena Ranatunga of Panan gala, Udugama	0 0 3 3
1160	Bukattanayawatta	Contains a rubber tree	P A Jayasingha of Nagoda	0 0 1 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nagoda Government Junior School on December 26, 1956, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
Galle, October 30, 1956

S S H SILVA,
Assistant Government Agent

My No LA/C 66

NOTICE UNDER SECTION 31 (B) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 hereby give notice that a sum of Rs 27 86 being compensation for the acquisition of the land described in the Schedule hereto has been paid into Case No 25927 of the Court of Requests of Balapitiya to be drawn by the person entitled to

The Kachcheri,
Galle, October 27, 1956

S S H SILVA,
Acquiring Officer of the District of Galle

Schedule

Description of land —

Name of Land Hathawila
Lot Nos 253, 254, 255, 256, 257, 258, 259 in final village plan No 580
Extent 0A 0R 6P
Situation Mattaka Village, Bentota Walallawati Korale, Galle District, Southern Province.
Claimant W A Davath Singho of Mattaka

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 3515—J 55 A 362

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for the Coconut Research Institute of Ceylon —

Description of the land to be acquired

Preliminary plan No A 1,259 Village—Mylambaveli

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Mylambaveli Estate <i>alias</i> Marukkalankadu Poomi	Low jungle contains 66 scattered non bearing coconut trees 40-45 years and 2 coconut trees 20-25 years	Mrs Ada Doudney, Mylambaveli Estate, Cheekaladi	24 3 29

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Batticaloa Kachcheri, on January 8, 1957, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 24, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of enquiry

The Kachcheri,
Batticaloa, November 2, 1956

L C ARULFRAGASAM,
Assistant Government Agent

No LD 3015

LAND ACQUISITION NOTICE

I, Lucian Chandrarajah Arulfragasam, Assistant Government Agent of the Batticaloa District, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 191, being compensation due to late Mr Patten Velan of Pet halar, Kalkudah, for the acquisition of land described in the Schedule hereto, has been paid into the Court of Requests of Batticaloa to be drawn by the person entitled to

Batticaloa, October 29, 1956

L C ARULFRAGASAM,
Assistant Government Agent

Schedule

Land known as Pattiadichchenai, in extent 13 acres 3 roods and 12 perches, situated in Kalkudah Village, Eravur and Korala Pattus, Batticaloa District, and bounded on the—

North by P W D Road and lot 2 in P plan A 982,
East by T P 179,269 and T P 278,227,
South by cart track,
West by lots 9, 10, 13, 14, 18, 19, 22, 23, 26, 27, 30, 31, 34 and 35 in P plan 5,693,

and surveyed and more particularly described as lot 3 in P plan A 982, dated September 28, 1951

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA/7638/J/LG/2462

N B — Please quote this reference number in all correspondence in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for the construction of a Cart Road—Muruthenge V C —

Description of the land to be acquired

As decided by Honourable the Minister of Lands and Land Development in his declaration No J/LG/2462 of March 31, 1953, published in the *Government Gazette* No 10,524 of May 8, 1953, as amended by the Correction published in the *Government Gazette* No 10,984 of October 26, 1956

The under mentioned allotment of land situated in Muruthenge Village, Mayrawati Korale, Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and described in Supplement No 4 to Final village plan No 14 —

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A B P
141	Sudumalpitiyawatta	Coconut garden contains 13 coconut trees 50 years	Mrs A D Dona Sophaya Rajapakse Hamme of Bendiyamulla, Gampaha, and Mr P M P Ratanayake, Proctor, Kurunegala	0 0 31

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on December 19, 1956, at 3 45 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, November 5, 1956.

B H DE SOYSA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Reference No LA/GA/54/30/J 54 L 243 VE

N B — Please quote this reference number in all letters in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, for village expansion—

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J 54 L 243 VE of October 3, 1956, published in the *Government Gazette* No 10,984 of October 26, 1956

The under mentioned allotments of lands situated in Karandagolla, Dombagomuwa, Pitapahamuna and Bandipola Villages, in Hetahaya Korale and Nirannulla Village in Ihala Otota Korale in Hiriyala Hatpattu, Kurunegala District, surveyed and described in Supplement No 1 to Final Village plan No 1,248, Supplement No 1 to Final Village plan No 1,251, Supplement No 1 to Final Village plan No 1,252 and part of P P 2,461 and Combined Supplement No 1 to Final Village plans Nos 2,823, 1,246 and part of P P 2,461 —

Supplement No 1 to final village plan No 1,248

Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent A B P
159	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Divulgahamulawatta, Panikiyadalupothehena, Wewewane hena and Alutwewehenyaya	Coconut estate 1-2 years	Mrs E A Cooray, Mrs W A Fernando, Mrs A H T de Soysa, c/o Mr A H T de Soysa, 'Seetha', Gregory Road, Colombo, cultivation by A V Romanis	6 3 5
160	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Tumbapokumehena, Panikiyadalupothehena, Divulgahamulawatta, Wewewanehena and Alutwewehenyaya	do	do	3 3 23
161	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Tumbapokumehena, Panikiyadalupothehena and Divulgahamulawatta	Coconut estate 1-2 years, contains a mud thatched house and waste land	do	1 3 23

Supplement No 1 to final village plan No 1,251

61	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Panikiyadalupothehena, Bulugahamulahena and Kongahamulahenyaya	Coconut estate 1-2 years, paddy field, waste land and chena, contains kapok trees 5 years	do	51 3 35
62	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Kongahamulahenyaya, Watawanehena, Watawanehenyaya, Bulugahamulahena and Kattakadumullepillewa	Coconut estate 1-2 years, paddy field, waste land and chena, contains two cadjan houses	do	27 2 30

Supplement No 1 to final village plan No 1,252 and part of P P 2,461

53	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Siyambalagahamulahenyaya	Coconut estate 15-30 years, waste land, chena and 3 blocks of slab rock	Mrs E A Cooray, Mrs W A Fernando, Mrs A H T de Soysa, c/o Mr A H T de Soysa, 'Seetha', Gregory Road, Colombo	30 3 10
54	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Kanukatiyahena, Godawaledivulgahamulahena, Dirun galahena, Herathgehenyaya, Diyalabu kotuwehena and Ambalamehena	Coconut estate 1-2 years, contains waste land, tobacco and waste land and coconut estate 20 years, contains a mud and thatched house and 2 cadjan houses	Mrs E A Cooray, Mrs W A Fernando, Mrs A H T de Soysa, c/o Mr A H T de Soysa, 'Seetha', Gregory Road, Colombo, coconut cultivation by Mr A V Romanis	32 1 16

Combined Supplement No 1 to final village plans Nos 2,823, 1,246 and part of P P 2,461				
Lot No	Name of Land	Description	Name of Claimants	Extent A R P
505	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate and Koshunehena	Coconut estate 25-50 years and chena	Mrs E A Cooray, Mrs W A Fernando, Mrs A H T de Soysa, c/o Mr A H T de Soysa, "Seetha", Gregory Road, Colombo	2 0 34
26	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Palugahayaya, Kep pitiyeyaya, Kolongasyaya and Kep pitiyeyaya <i>alias</i> Palugahayaya	Coconut estate 25-50 years, contains a thatched and masonry bungalow, a masonry well, an "Uraketa" well part of bund, a water hole, a block of slab rock and a ditch and chena, tobacco, paddy field, waste land and road	do	91 2 0
27	Lenawa Estate (Bandipola Division) <i>alias</i> Bandipola Estate, Kolongasyaya, Dabayaya and Moragollewelahena	Coconut estate 20-50 years, contains two mud and cadjan houses	do	28 1 7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kachcheri, Kurunegala, on December 19, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, November 5, 1956

B H DE ZOYSA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA/LG/54/34/J 54 LG 414

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, housing and slum clearance scheme—Weuda V C —

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his declaration No J 54 LG 414 of March 25, 1955, published in the *Government Gazette* No 10 794 of May 13, 1955

The under mentioned allotment of land situated in Pahamundana Village, Weuda Korale, Weudawilli Hatpattu, Kurunegala District, surveyed and described in Supplement No 3 to Final village plan No 1,107 —

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A R P
24	Daisy Valley Estate	Coconut garden 40-50 years, contains a brick and thatched house and a masonry latrine	Mr P L Segu Dawoodu of Paragaha deniya, Weuda, and Mr U Simon of Maladeniya, Mawatagama	4 3 39 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on December 19, 1956, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, November 5, 1956

B H DE ZOYSA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LM 5594

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan No P P A 847 Village—Talduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Peelawatta	Garden contains mixed cultivation, a temporary school building and a temporary latrine	M I A Saheed, Native Doctor, Talduwa, M M Mustapa, Native Doctor, Avissawella, and A S Mohammed Lebbe of Talduwa	0 2 10 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Dehiowita, on December 14, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 7, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, October 29, 1956

D ALUWIHARE,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LM 5565

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mellagahatenna Pitadeniya	Garden contains 10 coconut trees, 5 areca nut trees, 1 bedidel tree and 16 rubber plants	P K Marthens of Boralankada	0	3	16 1
2	Owitewatta	Garden contains 5 coconut trees, 5 jak trees, 3 mango trees, 9 arecanut trees, 1 lunu midella tree, and 1 temporary school building	M Sadrus, M Jemis, M Simon, M Podinens and M Samayawardhana all of Boralankada	0	2	34 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Dehnewita, on December 14, 1956, at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 7, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

D ALUWIHARE,
Government Agent

The Kachcheri,
Kegalla, October 29, 1956

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on December 8, 1956, at the Kachcheri, Badulla, to select persons to receive grants for, the "Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W S DE ALWIS,
for Land Commissioner

No OM/U/1173,
The Secretariat,
Colombo, October 12, 1956

Particulars of Land to be dealt with

F V P No 27 Village—Uda Kumbalwela

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
13ct 1 & 13ct 1B	Mrs F E Bartholomeusz, 5, Pereira Lane, Colombo 6	6	2	15
		3	3	25
		10	2	0

LRO/APL 4,423

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a m on Wednesday, December 5, 1956, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner
Colombo, October 31, 1956

Particulars of Land referred to above

P P A No 1,528 Village—Kahagala in Gangaboda Pattu, Matara District

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
1	K W Gamarahamy, Kahagala, Kam burupitiya	1	0	16

LAND KACHCHERI NOTICE

Pullyampokkanai M C C Scheme for Coconut and Food Crops

NOTICE is hereby given that the Government Agent, Jaffna District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance to consider applications for allotments under the above Scheme suitable for coconuts and food crops including (Manawara) paddy, particulars of which are given in the Schedule hereto and to select persons to receive allotments thereof It should be clearly understood that irrigation facilities will not be provided at any time

2 Applications will be entertained from Middle Class Ceylonese only The term Middle Class Ceylonese is defined as follows in the Land Development Ordinance —

"No Person shall for the purpose of this ordinance be declared to be a Middle Class Ceylonese on a particular date if the statutory income of such persons computed under the provisions of the Income Tax Ordinance for the year of assessment ending March 31, preceeding such date exceeds a sum of Rs 12,000 provided that—

(1) In the case of spouses, the statutory income of either spouse shall be computed as though separate assessments had been claimed and made in pursuance of notice duly given under the provisions of section 22 of the Income Tax Ordinance

(2) In the case of spouses who have not been divorced by the decree of a competent court, or who are not living apart under a duly executed deed of separation, neither spouse shall be deemed to be a Middle Class Ceylonese for the purpose of the ordinance if the joint statutory income of both spouses exceeds in the Aggregate a sum of Rs 24,000 "

3 Applications must be in duplicate and sent by Registered Post to the Government Agent, J D, and should reach him not later than 12 noon on December 18, 1956 The left hand top corner of the envelope should be marked 'Application for land in Pullyampokkanai for M C C "

4 Applications should be made in the form given in Schedule B below Applicants are requested to prepare their own forms as no forms are being issued by this Office Applications not made in the prescribed form are liable to be rejected Those who have made applications for lands in this scheme previously and whose applications have already been acknowledged are also requested to make fresh applications in the prescribed form

5 Every application should be forwarded with a deposit fee of Rs 100m Cash Cheque, or M O / P O The deposit fees of the applicants not selected will be refunded while the money lying to the credit of those who have been selected will be refunded after good faith deposits have been deducted and after the land has been cleared and there is evidence and G A is satisfied that good progress has been made in the development and cultivation of the land

6 Individual applications only will be considered Selected applicants will, however, be allowed to form themselves into groups or societies for the purpose of cultivation of their lands

7 Selected applicants will be required to clear, burn and fence the entirety of the allotments within two years from the date of putting in possession The land should be cultivated with coconut and food crops including paddy within this period

8 Applicants should be prepared to take over possession of the allotments when called upon to so do, otherwise their selection is liable to be cancelled

9 Selected applicants will be required to pay an Annual Payment in respect of each allotment calculated at 4 per cent. of the unimproved value of the land. The exact amount will be notified at the Land Kachechi.

10 Any incorrect information in the application will lead to summary rejection of the application and if selected to cancellation of the selection.

M SRI KHANTA,
Government Agent, J D

SCHEDULE "A"

The land is bounded by the following boundaries —

North by the Kandawala Chundikulam Road
East Kodikatha Aru, a branch of Nethala Aru,
South by Paranthan-Mullativu Road,
West by Pluthu Aru

SCHEDULE "B"

- 1 Name of applicant _____
- 2 Present address of applicant _____
- 3 Permanent place of residence and address thereof _____
- 4 Age _____
- 5 Occupation _____
- 6 Number of dependents specifying relationship _____
- 7 Present income per annum _____
(Copy of Income Tax certificate or other reliable statement must be attached)
- 8 Cash available with applicant to spend on the land _____
- 9 Extent of private land possessed by applicant and or spouse giving full particulars of land, location and approximate value _____
- 10 Extent of Crown land held by applicant and or spouse giving full particulars of land, extent and location either under the L D O or on lease _____
- 11 Any special claims _____
- 12 Particulars of cheque/M O enclosed _____

Signature of Applicant

Land Redemption Notices

L D—B 49/50

LRO/APL 1565—J 56 L 351

My No LH/A/562

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance, as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 22, 1956

C P. DE SILVA,
Minister of Lands and Land Development

Schedule				
Preliminary plan No A 2,707 Village—Bolgoda				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
1	Daminnagahawatta and Madatiyagahawatta	Rubber 25 years, contains coconut, arecanut, breadfruit, mango and jambu trees	Yakopitiyage Pedrick Singho and Maha Mestiyage Dona Alpinona, both of Maha Bellana, Alubomulla Sub-P O	0 3 25 9
2	Do	Rubber 25 years, contains coconut and breadfruit trees and a masonry well	Yakopitiyage Pedrick Singho and Maha Mestiyage Dona Alpinona, both of Maha Bellana, Alubomulla Sub P O and disputed by Mahayalage Millmona of Bolgoda, Bandaragama	0 0 32 3
3	Daminnagahawatta	Garden contains arecanut trees	do	0 0 1 9
4	Do	Garden contains coconut trees	do	0 0 3 1
Total				1 0 23 1

L D—B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Ref No J 54 L 173/LD 7492

I, V P A Perera, Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Tangalla Circuit Bungalow, on December 15, 1956, at 11 a.m., and

(b) notify to me in writing on or before December 8, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,
Hambantota, October 23, 1956

V P A PERERA,
Assistant Government Agent

Schedule				
Supplement No 1 to final village plan No. 275 Village—Taraperiya				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
126	Embulbakmgahawatta Kirindahena	Coconut garden contains 100 coconut trees 28 years	K G Dilshamy, Taraperiya, Nihuluwa, Behatta	1 1 29
127	Do	Part of coconut garden (no cultivation)	do	0 0 11
128	Do	do	do	0 0 7
Total				1 2 7

Miscellaneous Land Notices

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

No L 7287

NOTICE is hereby given that the Chairman, Gintota Plywood Corporation, has applied for an extent of 0A 1R 24 4P from Crown land at Bullers Road, Colombo, and depicted as lot 1 (part) in P P A 3,083 for the construction of the Headquarters of the Corporation

The land is available for the purpose It is therefore proposed to grant the application for lease, subject to the following conditions amongst others —

Term 99 years, subject to the revision of rent every 30 years, Rent Rs 4,000 per annum,

The lessee shall, within one year of the commencement of the lease, construct a building, the plans of which should be approved by the Government Town Planner and the Director of Public Works, to be used as the Head quarters of the Plywood Corporation,

The frontages of the building should be adequately set back so as to enable a service road for the parking of cars to be provided in front of the building,

The land shall be used as a site for the Headquarters of the Plywood Corporation and for no other purpose

The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof

M RAJENDRA,
Land Commissioner
The Secretariat,
Colombo 1, November 9, 1956

LS 3784

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATIONS 21 (2)

NOTICE is hereby given that the Luckyland Tea Company Limited, has applied for the lease of lots 208, 210, 218 and 219 in P P A 216 aggregating in extent 43A 2R 22P, situated in Wewagama and Kiruwanagama, Gampaha Korale, Udumkanda Division, Badulla District, to be used as a fuel reserve

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 10 years,
- (b) Rent Rs 1,312 per annum,
- (c) The lessee shall maintain the gum plantation on the land to the satisfaction of the Government Agent, Badulla,
- (d) The lessee shall use the land for the purpose of planting gum trees and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

4 The notification under Regulation 21 (2) published in Government Gazette No 10,839 of September 16, 1955, is hereby cancelled

W W J MUNDIS,
for Land Commissioner
Colombo, November 9, 1956

LEASE OF BOUTIQUE SITES—SRIPADASTANA

No LLC/1447

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will receive sealed tenders for the lease of the right to put up temporary boutiques on the under mentioned sites on Crown land, situated along the route to Sripadastana during the pilgrimage season 1957 A separate tender should be submitted for each boutique site

2 The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for Boutiques Site—Sripadastana Route" will be received at the Ratnapura Kachcheri, until 10 a.m. on December 10, 1956, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Government Agent by some duly accredited agent or agents that the tender is bona fide,

3 The person whose tender is accepted will be required to deposit the full amount of his tender at once in cash and to take out the necessary lease permit

4 The Government Agent, Ratnapura District, reserves himself the right, without question of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender

5 The Government Agent, shall have discretion to put up the boutique sites to auction if the tenders are unsatisfactory, and at such auction to reject any bids

6 The successful tenderer undertakes to provide proper protection from flies for all food in his boutique, failure to comply with this provision will render the lease liable to cancellation

7 The successful tenderer shall provide each boutique with at least one cement squatting plate set up as a proper latrine under the instructions of the Sanitary Authorities A security in Rs 25 per boutique on this account must be deposited by each successful tenderer This will be refunded if a latrine is constructed before January 1, 1957 Otherwise this security will be utilized to construct a latrine

8 The sites leased must be vacated by June 1, 1957, at least

9 Any further information can be obtained from the Government Agent, Ratnapura District,

Sites

- (1) Nihela—2 sites, one on the lower side of the road and the other adjoining the ambalama
- (2) Getanetulla—1 site
- (3) Indikatupana Galpotta—1 site
- (4) Mellamalakandura—1 site
- (5) Pawanella—1 site
- (6) Eratna Tummodara—2 sites, one at Eratna Tummodara and the other on Crown land across Tummodara river on Eratna road
- (7) Dharmarajagala—1 site
- (8) Medahmne—1 site
- (9) Seetangangula—1 site
- (10) Crown land near Berumandiye—Gallaella on Eratna Road—1 site
- (11) Crown land near Gotanetuleismattekadeyagawa—1 site
- (12) Gonatneheletenne between Heramitipana and Mella malakandura—1 site
- (13) Lot No 5 in V P 436—near Maskelya Ganga—1 site
- (14) Indikatupana Hatton Route—1 site
- (15) Indikatupana Eratna Route—1 site
- (16) Crown land between Ihalapawanella and Nihela at the place where the foot path from Bulathweldowa meet the route to Sripadastana—1 site
- (17) Lot 22 D in F V P 326—Paratalakanda—1 site
- (18) Andiyamalattenna—1 site
- (19) Gurugalhela Ismatta—1 site
- (20) Demalamalahunna Tenna—1 site
- (21) Dryabethmenonage Ambalamalanga—1 site
- (22) Lot 30 in F V P 433—Pawanella—1 site
- (23) Lot 5 in V P 435—Mapanana—1 site
- (24) Lot 161 in F V P 349—Guruluwana—1 site
- (25) Suduwella Heengangula—1 site.
- (26) Heramitipana—1 site

J J G AMIRTHANAYAGAM,
for Government Agent

The Kachcheri,
Ratnapura, October 16, 1956